



ஆடு ஜீவிதம் நாவல் ஓர் ஆய்வு

என். சுகந்தி, அறிஞர், அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம், கொடைக்கானல்
முனைவர். ரா. ரீணா, உதவி பேராசிரியர், தமிழ் துறை, திரவியம் கலை மற்றும் அறிவியல் மகளிர்
கல்லூரி, பெரியகுளம்

முக்குறை

மக்களின் வாழ்க்கையைப் பிரதிபலிப்பது இலக்கியம். சமுதாயப் பிரச்சனைகள் கற்பகனை கலந்து இலக்கியங்களாகப் படைக்கின் ரவன் படைப்பான். இன்றைய இலக்கிய வரலாற்றில் புதின இலக்கியம் வெறும் சௌல்வாக்குப் பெற்று விளக்குகிறது. புதுதான்பதாம் நூற்றாண்டில் தமிழில் புதின இலக்கியம் ஓர் உரைநடை காவியமாக கருதப்பட்டது. மனித வாழ்க்கையில் நடைபெறும் நிகழ்ச்சிகளை மையமாகக் கொண்டு புதின இலக்கியம் வளர்த் தொங்கியதால் மக்களிடம் வெறும் வரலேவற்றை வெற்று வளர்ந்து வருகிறது.

ஒவ்வொரு கால கட்டத்தில் தோன்றிய இலக்கியங்கள் அந்தக்கால கட்டத்திலே உரிய சமுதாயப் பாதிப்புகளைத் தாங்கி வந்திருக்கின்றன. இன்றைய சமுதாயத்தில் அகம், பும் சாந்த அழிவியல் மாற்றங்கள் என்னைற்றவை. மக்கள் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு தோன்றிய இலக்கியங்கள் சமுதாயத்தின் வெளிப்பாடக அமையும். இவ்வகையில் புதினங்கள் சமுதாய மாற்றங்களை நன்கு எடுத்துக்காட்டுகிறது. இந்நாவல் இலக்கியத்தில் ஆடு ஜீவிதம் என்ற நாவலை ஆராயும் வகையில் இவ்வாய்வேடு அமைந்துள்ளது.

நாவலின் தோற்றும் வளர்ச்சியும்

தமிழ் இலக்கிய வரலாற்றில் மேலை நாட்டார் வருகையினால் புதினம் இப்பெற்றுள்ளது. தமிழில் முதல் புதினமாக மாயூரம் வேதநாயகம் பின்னை எழுதிய பிரதாப முதலியார் சுந்தரிம் இப்பெற்றுள்ளது. அது முதல் இன்றைய நடைமுறை உள்ள தமிழ்ப் புதின் வரலாற்றை ஆராயும் முகமாக இந்த இயல் அமைகிறது.

“புதினம் என்னும் பொருளைடய நாவல் (Novel) என்னும் சொல் அதே வாருளைய நாவல்லை NOVELLA

என்றும் இலத்தின் சொல்லின்றும் ஆங்கிலத்தில் 16 ம் நாற்றாண்டில் புதுநூ 19 ம் நாற்றாண்டில் புதியதாம் இலக்கிய வகைக்கும் பயராக கிடைத்து விட்டன.”

இலக்கியங்கள் மக்களுக்கு பயன்பட வேண்டும் என்ற சிந்தனையே காலந்தோறும் அதன் மாற்றத்திற்கு முதன்மையான காரணம். என வேதான் காலப்போக்கில் புதிய வகைகளை உருவாக்கும் முயற்சியிலும் கவனம் வசூலத்திட்டது. அதன் விளைவே புதின இலக்கியம் ஆகும். சமூகம் மாறுகின்றது என்றால் மாறுகின்ற சமூகத்தினையும் அந்த அவ்வப்போது அதைந்து வரும் மாற்றங்களையும் காட்டத் தவறுவதில்லை என்ற உண்மை தற்காலத்தில் பதிவு செய்யப்படுகின்றன வாழ்க்கையியல் ஒவ்வொரு துறை பற்றியும் புதுமது மதிப்பீடுகள் தோன்றின. மனிதன் காலத்தில் மதிப்பீடு பொருளாதாரத்தில் கணக்கிட தொங்கினான். இயந்திர சாதனங்கள் வளர் வளர் அவனின் ஒய்வு நேரம் மிகுந்தியாயிற்று என்னால். மேலும் மனிதன் ஒய்வைக் கைவையாக்கவோடு செலவழிக்கக் கற்றுக் கொண்டான் நாவல் இலக்கியங்கள் அவன் தேவையை பெறுமளவு பூர்த்தி செய்தன. புதினங்கள் பலவகையாக தோன்றி உலக இலக்கியங்களில் நீங்கா இப்பெற்றுவிட்டன.

NOVELL என்பது புதின என்று பொருள்படும் இதனைப் பிற்காலத்தில் தமிழில் புதினம், நல்லீனம் என்று மொழி பெயர்த்து விளக்கினார். மேலும் புதினம் என்ற சொல் விளக்கும் பொருள் என்ன என்பது மற்றி நூற்றுக்கணக்கான விளக்கங்கள் காணக் கிடைக்கின்றன. புதினம் என்ற இலக்கிய வடிவம் புதியது. எனவே பல விளக்கங்கள் புதினம் புதிது விழுநாதமானது எனவும் புதினம் பற்றிய விளக்கங்கள் நேர்க்கு புதியது முன்பே அநிந்த அல்லது பயன்படுத்திய எதையும் நினைவு படுத்தாது. மேலும் புதினம் என்பது உண்மையில் புதிது புதிய கதை என்று பொருள்படும் எனவும் மனித வாழ்க்கையைச் சித்தரிப்பதால் புதினம் வாழ்க்கையைச் சித்தரிக்கும் இலக்கிய

வகைகளுள் ஒன்று. போன்ற சான்றுகளும் புதினம் என்பது மனித உணர்வுகள் எண்ணங்கள் செயல்கள் ஆகியவற்றை விளக்கிக் காட்டும் உரைநடையில் அமைந்த நீண்ட களம் எனவும் புதினம் என்பது நடைமுறை வாழ்க்கையில் பிரதிபலிப்பாக இருக்கிற பாத்திரங்களையும் நிகழ்ச்சிகளையும் பயம் பீடித்துக் காட்டுகின்ற தேவையான கதைத்திட்டத்தோடு ஒன்று அல்லது இரண்டு பாகமாக அமைந்திருக்கும் உரைநடைக்கதை என்று கவுஹர்.

உரைநடைமுறையில் சான்றுகளை கவுஹும் போது உரைநடைக்கதை யை கவுஹும் பாங்கில் அமைந்த மனித வாழ்க்கையின் விளக்கமே நாவல் என்று சான்றுகளை பதிவு செய்கிறார்கள். வாழ்க்கையைப் பற்றிய தனிமனிதரினின் எண்ணப்படிவு புதிய சமுதாயத்தை விவரிக்க வகும் விளக்கமும் எழுத்து இலக்கிய வடிவமே.

இன்னும் மனித உறவுகளில் ஏற்படும் சிக்கங்களைச் சித்தரிக்கின்ற து சமுதாய சம்ஹிதாயங்களிலிருந்தும், நூறிகளிலிருந்தும், தன்ம னிதன் நிறுத்திக்கும் பொழுது புதுவை கதை தோன்றுகிறது என்றும் விளக்கும் தருகின்றனர்.

கதைக்கருவும் கதையமையும்

ஒரு புதினத்தை தீர்ணாய்வு செய்யும்போது அதன் கதையினைத் தீர்ணாய்வுதான் மிக இன்றியமையாத ஒன்றாகும். அப்போதுதான் அத்தீர்ணாய்வு உன்னுதமான நிலையினை அடைய முடியும். இவ்வகையில் இப்புதினத்தின் கதைச்சுருக்கத்தினைக் காணலாம்.

கதைக்கரு

கதைக்கரு என்பது உபரிநாடி போன்றது. வாய்மொழியாகவோ, எழுத்து மூலமாகவோ சொல்லப்படும் கற்பகனை நிகழ்ச்சிகளின் தொகுப்பே கதையாகும். ஒரு கதையின் சிறப்புக்கு கதைக்கரு மதன்மையானது. வாசிய்வாரிடம் ஆவகை தூண்டும் வகையில் கதைக்கரு அமைய வேண்டும். கருவின் மூலம் வாழ்க்கைக்கு ஒத்து ஓராகும் நல்ல நிகழ்வுகளை கருவும் இதன் மூலம் சமுதாயத் தின் நிகழ்வுகளைக் கண்ணார்க போல் பிரதிபலிக்க வேண்டும்.

கருப்பொருள் அறிஞர்கள் கருத்துகள்

வாசகர் யாக்கும் கதைகளிலோ காட்சிகளே கதை மாந்தர்களின் பெயர்களிலோ காலப்போக்கில் மாற்றம் ஏற்பாடாம். ஆனால் அதன் மையக் கருத்து என்னும் வாசகர்களின் மனத்தைவிட்டு நீங்காத அளவிற்குக் கதையின் கருவை அமைக்க வேண்டும். சிறுகதைப்பக ப்ரின் நிலைத்த உணர்வுக்குறிய அடிப்படை கருப்பொருளை உணர்வ

களின் அடிப்படையில் தான் கரு அமைவாதாகப் புலப்படுகின்றது. வாழ்வில் நடக்கும் அனைத்தும் கருவுக்குரியது. இதற்காக எங்கும் ஒதுடு அலையை வேண்டாம். கண்களையும், காதுகளையும் திறந்து வொண்டு இருந்தாலே போதும் இதன் விழித்தும் வாழ்நாளில் நடக்கும் நிகழ்வுகள் அனுபவங்களோடு அமைவதற்கு ஏதுவாக அமைகிறது.

கதைக்கரு விவக்கம்

வாழ்க்கையில் நிகழ்ந்த ஒரு நிகழ்ச்சி அல்லது ஒரு சிக்கலான விளைவு கதைக்கருவாகும். அது வரலாற்றிலிருந்து கண்டமைத்தாக இருக்கலாம். அது நாட்டுக்கதை புராணங்களைக் கதைகளிலிருந்து மற்றதாக இருக்க அன்றாட வாழ்க்கையிலிருந்து தேர்ந்தெடுத்தவோ ஆசிரியரின் சொந்த அனுபவித்திலிருந்து அமையலாம்.

இதன்வழி கதைக்கரு என்பது பற்றிய விளக்கம் புலப்படுகிறது.

மேலும் கதைக் கருவை எங்கிருந்து பெறலோம் என்பவற்றுக்குரிய விளக்கமாக கொள்ள முடிகிறது. ஒரு சிறிய விதத்திலிருந்து (விதது) பொயிய மரம் உருவாவது போல ஒரு சிறிய குறுவிலிருந்து ஒரு பொயிப் பூக்கமைய் தோன்றும். ஆனால் அக்கருவை பயன்படுத்தும் இலக்கியப் படைப்பான புதிய இலக்கியம் படைக்கும். ஆற்றல் பற்றவராக இருத்தல் வேண்டும்.

**“அரசியல் பிழைத்தோருக்கு அறம் கூறிவதும்
உரசால் பத்திரியை உயர்ந்தோம் ஏத்தலும்
ஊழினை உருத்துவது ஊட்டலும்”**

என்னும் கோள்களாகக் கொண்டு படைக்கப்பட்டதே மிக பொயிய சில படிகாரம் ஆகும்.

எனவே இதைபெரிதாக இருக்கிறது என்பதை விட அதை ஒரு வரியில் சொல்லக் கூடியதாகவும் ஆழம் நிறைந்தாகவும் இருக்க வேண்டும். கதையை படிக்கும் வாசனை நினைவு படுத்துவதோடு நில்லாபல் அவைனக் கட்டி, எழப்பி அவன் சிந்தனையைத் தூண்டுவதற்காவும் கதைக்கரு அமையவேண்டும்.

கருவை ஓரிரு வாக்கியங்களில் சொல்லி வைக்காமல் ஓரீரு சொற் களிலும் சொல்லிவிடுவோம். அது ஏதாவது ஒரு கருத்தை புலப்படுத்துவதாக நிகழ்ச்சியை கூறுவதாக மேலும் இதுவே சிறந்த படைப்பாக அமைந்து விளங்கும் என்பதில் வியரிப்பில்லை. கதை உருவானது யதார்த்தமானதாகவும் இயற்கையாகவும் அமைதல் வேண்டும் நம்பகத்தன்மை கொண்டு இயல்பானதாக இருப்பதே நல்ல கருவாகும் என்பது புலப்படுகிறது.

கதைக் கருவின் சீற்பு

கதை மாந்தர் புனையைக் காட்டிலும் கதைக்கு சிறப்பாக அமைதல் நல்லது சில கதைகளில் கதை மாந்தரின் பண்பு சிறந்து நிற்கும் வேறு சில கதைகளில் உணர்ச்சி, சிறப்பற்று இருக்கும் கதைகளின் கரு மிக சிறப்பாக அமைந்த சிறுகதைகள் படிப்பவரின் நெஞ்சில் நீங்காமல் நிற்பவையாகும் என்று கூறுகிறார்கள்.

கதைக்கரு தேர்வு முறை

எவ்வால் எந்த ஒரு கருத்து எழுதப்படாலும், பேசப்படாலும் அதற்கு கரு தேவைப்படுகிறது. எனிய கருத்துக்களுக்கு கரு எது வேண்டுமா னாலும் இருக்கலாம். ஆனால் இலக்கிய கருத்துக்களை விளக்கும் கருவுடையதாக அமைய வேண்டும். இலக்கிய கருத்துக்களைக் கூறி மக்களின் மனங்களை கூறுவதும் மகிழ்ச்சி படுத்துவதும் வேண்டுமெனில் அதற்கெனத் தேர்ந்தெடுக்கபடுகின்ற கரு மிகிமிக வலுவுடையதாக இருக்க வேண்டும் என்ற கருத்து சிந்தனைக்கு உரியது ஆகும்.

கதைக்கு அமைப்பு

புதினம் சிறுகதை காப்பியம் நாபுகம் என இவற்றுள் எந்த வகை இருந்தாலும் கருவாக அமைய வேண்டும். மக்களின் மனத்தில் நிலைத்துறை நிற்க வேண்டும் என்னும் கதையின் ஒத்தத்தன்மை பற்றிய செய்திகள் புலப்படுகிறது.

மழுப்பொருளாகவும் சில சமயங்களில் ஆசிரியர் கருவினை தெளிவாகவும் கூறுவார் சில சமயங்களில் அது சிறுகதை கண் குறிப்பாக உணர்த்தப்படும் கருவை கதையின் கருத்து அல்லது செயல் நோக்க ததைத் தருகிறது எனலாம். மேலும் ஒரு கதையில் கரு உருபவறவே ஸ்தியது உண்மைக் காதலின் வெற்றியதான் மின் புனித தன்மை நாட்டுப்பற்று துன்ப நிலையிலிரும் மனத் தவறாமை ஒரு கொள்கையின் வொருட்டேறுவ கொள்ளுதல் சமயம் அளிக்கும் ஆண்ம அமைதி தன்களை வாழுது பிற்கென வாழ்தல் விடா முயற்சியினால் வெற்றி பவுதல் இன்னேரான்னாவை மரபாக கொள்ளப்பற்று வரும் என்பது புலப்படுகிறது.

கருவின் ஒருங்கிணைந்த தன்மை

கதையில் கருவின்கு எதுவும் செய்யப்பாத நிலையில் முன்பே அது கவுப்பாத வகையில் பிரதிபலிக்கும் உருவமாப் பேரியாக்கப்பட்ட மனத்தாய் உயிர் வாழும் இரு மனிதர்களின் ஒத்த தன்மை போல் இருக்க வேண்டும் என்னும் கதையின் ஒத்தத்தன்மை பற்றிய செய்திகள் புலப்படுகிறது.

ஒடு ஜீவிதம் புதினத்தின் கதைக்கரு

யென்யாமின் எடுத்துக்கொண்ட கருவை மேலோட்டாக விரிவுப்படுத்தி எழுதாமல் அதன் உள்ளே புகுந்து புறப்பட்டு வந்திருக்கிறார் ஆசிரியர். இதற்காக நிறைய ஆராய்ச்சி செய்திருக்கிறார். நாவலா சிரியர் அந்த உண்மையான உழைப்பு நல்ல பலன் அளித்திருக்கிறது என்பதை நாவல் பற்ற வெற்றியே சாட்சி. இவற்றின் அடிப்படையில் தமிழில் ஒரு புதிய கருப்பொருளாகச் சமூக சிந்தனையோடு அனுகிய புதிய நோக்கில் கதைக்கருவை அமைத்திருக்கிறார்.

ஒடு ஜீவிதம் என்ற புதினத்தில் கதைக்கருவாக

இக்கதைக்கருவானது அந்த நாள்களுக்குள், “வாழ்றுப் பிழைப்புக் காக விட்டையும் நாட்டையும் பிரிந்து, விதியின் அல்லசியத்தால் சுட்டிரிக்கும் பாலைவனத்துக்களு சென்று அகப்படுக்கொண்டு வின் கதையை மையாக கொண்டது.”

மனிதச் சுவடுகளை முற்றிலுமாக பறிகொடுத்துவிட்டு, ஒரு முராடு அராயியின் ஆட்டுக்கிடைக்குள் மாட்டிக்கொண்ட ஒரு மனித ஆட்டின் இந்த அனுபவக்கதை என்னை முற்றிலும் புதிய ஒரு உலகத்துக்குள் இருத்துக்கொண்டு போய்விட்டது. அந்த அனுபவத்தின் தமிழ் வடிவம்தான் இந்தக்கதை.

பொதுவாக நமக்கு பாலைவனத்துடனான தொடர்பு மிகக்குறைவு தான். கடல் அனுபவங்களைப்பற்றியும், கானகப் பயணங்களைக் குறித்தும் தமிழில் படிக்கக் கிடைக்கின்றன. ஆனால் வெற்மை தகிக்கும் வறண்ட பாலைவன அனுபவங்களைக் கூறும் நால்கள் தமிழில் குறைவே. (சங்க இலக்கியங்களின் பாலைத்தினை குறித் தபால்களாச் சொல்லவில்லை.)

குறிஞ்சி, முல்லை, மருதம், நூட்டல் என்னும் தீவைப் பாகுபாட்டுக் கதைசிரியாக வரும் பாலை செழிப்பான தமிழ்ப் பாப்ரில் தன்னை முழுமையாக வெளிப்படுத்த அதிகம் வாய்ப்பில்லை. மட்டுமேல்ல, அண்டை வீட்டுப் பலையாளிகளைப் போல் தமிழருக்கு பாலைவனப் பற்பான வகைகளூடாவும் அத்தனை வெறுக்கமும் இல்லை. புதினத்தில் மாந்தர் படைப்பு என்பது ஓர் அரிய கலை புதினத்தில் மட்டுமின்றி சிறுகதை போன்றவற்றிலும் மாந்தர்கள் முதன்மை பங்கு வகிக்கின்றன. புதினத்தின் சிறப்பான வெற்றிக் மாந்தர் படைப்பும் ஒரு காரணமாக அமைகின்றது. வாசகர்களின் நெஞ்சில் நிலைத்து நிற்பது மாந்தர் படைப்பே ஆகும்.

கதை பற்றிய அறிஞர்களின் கருத்துக்கள்

ஒரு புதினத்தின் கதை, கதையின்னால், குழந்தை ஆசிரியரின் மொழிநை ட இவற்றைப் பற்பவர்களின் மனத்தில் நிலைத்து நிற்க வைப்பது மாந்தர் படைப்பாகும். “மாந்தர்கள் வாழ-

ம் உலகில் நுழைய்ப் போல தலை நிமிடந்து நிற்பவர்களாக இருத்தல் வேண்டும். மாந்தர்கள் என்பதை மறந்து நாம் அவர்களிடம் அன்பு காட்டவும், வெறுப்பு காட்டவும் காலையாக்காகவும் இருத்தல் வேண்டும்.” என்கிறார் அ.ச. ஞான சம்பந்தன். இதை மாந்தர் இன்றிய புதினம் இல்லை. அந்தக் கதை மாந்தர் எந்த அளவிற்கு வழிப்பில் உண்மையுடன் கவியிடுவார் என்பதிலேயே ஒரு புதினத்தின் வெற்றி அடங்கியிருக்கிறது என்கிற தண்டாயுதம் கவுக்கின்றனர்.

“புதினத்தின் வேறு எந்தக் கலைகளையும் விட புதினன்களில் மாந்தர் படைப்பே நம் கவனத்திற்கு, கணியிற்கும் உடையாதாகிறது” என்பார் மா. இராமலிங்கம். “உலக அரங்கில் புகுப்புற்ற புதினங்கள் அகின்ததும் மாந்தர் படைப்பில் சிறந்த வெற்றியை வெற்றவை ஆகும் ஒத்துக் காரணம் அந்தப் புதின ஆசிரியர்களின் படைப்பா ஞமைத் திறனோக்கும்” என்று ஏ.என். நல்லவருமான் கலூகின்றார். கதை நிகழ்ச்சிக்கும் மாந்தருக்கும் நெருங்கிய தொடர்பு இருந்தத் ல் வேண்டும். அவை ஒன்றையொன்று தீர்மானிய்தாக அமையலே வண்டும். ஒரு மாந்தரின் குணாலன் ஆசிரியர் நேரிடையாக கலூத கலை விடி அதனை அதனின் செயலில் உரையாடல் மூலம் நாடகப்படித் தீடு காட்டலே சிற்மாகும் எனலாம்.

പത്രപ്പ് വിശക്കമ്

கதை நகர்த்தி செல்வதற்கு மாந்தர்கள் அவசியமாகின்றனர்.

மாந்தர்கள் சிறப்பு அமைவதற்கு பல நிலைகளைக் கூற்று நோக்கி அமைக்க வேண்டியது அவசியமாகும். பாத்திர படைப்பு என்பது எழுத்தாளர்களின் முழுத்தீர்மைக்களையும் உள்ளாக்கியது பெயர் கூட்டு அங்க வருகனை செய்து விடுவதோடு முழுநிதிவிடுவதில்லை. மனம், அறிவு, சிந்தனை, குண தியல்பு குழிந்தைகளின் போது வெளியிடும் உணர்ச்சிகள் ஒவ்வொன்றையும் கூற்று அறிந்து அனுபவமாக வெளியிடுவதை தீட்டுவதில் தான் சிறக்கின்ற து என்பது இவன் சிந்திக்கத்தக்கதாகும்.

പാടപ്പിൻ് ചീറപ്പുത് തന്മൈ

“உண்மை நிகழ்வுகளைச் சுட்டிக் காட்டுகின்ற வராமுறைதான் அந்த மாந்தர் சிறப்பு தன்மை அனுசீற்று. கதையினை துறமுடையதாகவும், பயனுடையதாகவும் செய்வது மாந்தர் படைப்போகும். நாம் யாத்து கதையின் கருவையும் கதைக் கோப்பையும் நாளாடவில் மறந்துவிடுவோம். ஆனால் அதன் பாத்திரங்கள் யாப்போர் நெஞ்சி ல் நிலையாக இருக்கும்” என்பது தார். ஞானமுர்த்தியின் கருத்தாகும் இது மாந்தர் படைப்பின் சிறப்பை பல்வகுக்குவகாக உள்ளது.

പത്രപ്പ് അറിക്കാർ കൂട്ടുകാരൻ

“எழுத்தாளர்கள் எவ்வாழமுடிமே மூலத்தை பிரதிசீசய்வதில்லை தான் ஒன்றை காணுகின்றபோது தன்னுடைய கவனத்தை கவன்த சிலவற்றையும் கற்பனையில் மின்னாலிட்ட சிலவற்றையும் ஒன்றாக சேர்த்தே பாத்திரத்தை உருவாக்குகிறார்கள். தன்னுடைய படைப்பு முழுக்க முழுக்க மூலத்தைப் போலவே இருக்க வேண்டும்” என்று அதிகமாக கவலைய்வுவழில்லை. மா. இராமாலிங்கம் நான் என பாத்திரங்களை கட்டுப்படுத்துவதில்லைநான் அவர்களுக்கே கட்டுப்ப விடுகிறேன் அவர்கள் விரும்பிய வண்ணம் என்னை அழைத்து சொல்கின்றனர் என்று தாக்கா என்ற அறிஞர் பாத்திரம் பற்றிய சிந்தனைகளை சொல்கிறார்.

“இரு கலையை சொல்லாமலேசுக்க ஒரு பாத்திரத்தை வெற்றிகரமாக ப் படித்து காட்ட முடியும். ஆனால் பாத்திரங்களை நல்ல முறையில் உறவாக்கி காட்டாமல் இரு கலையைச் சொல்ல வழியில்லை

"என்பது கா. ஸிராவாவுக்கு என்பவர் தஞ்சை கல்றாகும். எனவே மாந்தர் கள் கற்பனையாகவும் ஈடுபோட்டுத்தங்கும் ஸிற்யாகவும் ஒரு படைப்பில் அமைய வேண்டும் என்பது பலனாகும் காக்காகும்.

പഠപ്പിന് മരുകൾ

புதினாங்களில் மாந்தர் படைப்பை ஆராய்ந்தால் அவை இருவகைகளில் படைக்க யோசனையும்.

1. ഓന്റർമൂക മുരയ
 2. നൂടക മുരയ

நேர்முக முறை

நாவலாசிரியர் கதையை நேராக கற்றால் பிறர் வாயிலாக உணர்த் தும் வகை நேர்முக முறை எனலாம். அப்பாத்திரங்களை உணர்ச்சிகள், உள்ளூராக்கங்கள், என்னாங்கள் மனைக்கலைகள், ஆசியவைகள் அவற் பாகுபடுத்தி விளக்கி பற்றித்தும் கருத்துக்களையும் மதிப்பீட்டையும் தெரிவிப்பார் என்பது சிந்திக்க தக்கன இது நேர்முக முறையில் அடங்கும்.

നാടക മത്ര

ஆசிரியர்கள் பாடங்களை விளக்குவதில்லை. பாத்திரங்கள் தம் பேச்சாலும் செயலாலும் உருவாக பழக்கி வயற்றுவிடும் ஒத்தோடு கதையும் மற்ற பாத்திரங்கள் அவைகளைப்பற்றி வெளியிடும் கருத்துக்களும், மதிப்பீடுகளும் அவைகளின் படைப்பிற்கு மேலும் துணையாக அமையும். இது நாடக முறை உத்தியின் அங்கம் எனலாம்.

கிருவகை கதாப்பாத்திரம்

கதை மாந்தர்களின் பண்டு நலன்களையொட்டி ஒரு வகைப்படுத்தலாம்.

1. குறிக்கோள் கதாப்பாத்திரம்
 2. நடப்பியல் கதாப்பாத்திரம்

குறிக்கோள் மாந்தர் புதினர்த்தின் தொடக்கத்தில் எப்படி தோன்றினார்கள் அப்பாடியே அவ்வையைப்பில் மாற்றாமல் புதினம் நிறைவேறும் வகையில் அப்பாடியே இருப்பார். அவர்களிடத்தில் எவ்வித வளர்ச்சியை மாற்றுமோ இருக்காது.

மாந்தர்களை பிள்வரும் பொருள்களின் வகைப்படுத்துவர் அறி னர்

1. புறத்தோற்றும்
 2. இயக்கும் உணர்ச்சிகுறியிய நடத்தைப் பழக்கம்
 3. மற்றவர்களிடம் நுந்து கொள்ளும் முறை
 4. பேச்சு முறை
 5. தனக்கு தானே நடந்து கொள்ளும் முறை
 6. குழல் அமைவின் தாக்கம்
 7. மாந்தரின் கடந்த கால வாழ்க்கை
 8. மனப்போராட்டும்
 9. பார்சிஸ்சின் வயாயவெளிலையும் ஆணி வகை காங்கிரஸ்

இலக்கண இலக்கியங்களில் மாந்தர் முடப்பகள்

மாந்தர்கள் பற்றிய வித்தையைத் தொல்காப்பியர் பொருள் அதிகாரத் தில் விளக்குகிறார். தலைவன், தலைவி, பாங்கன், தோழி, நற்றாப், செவிலி, கானமக்கிழுத்தி, அறிவூர் கல்தா, விற்வியர், பாணன், பழனி, இளையோர் பார்ம்பார் ஆகிடோர் தொல்காப்பியர் மாந்தர்களாகும்.

“அச்சமும் காணும் மடனுமுந் துறந்த
கிச்சுபும் பெண்டாற்கள் என்பார்”

எனும் நூற்பாவின் மூலம் இலக்கணம் வகுத்துவாளர் வதால்காப்பி யர் நாடக பாங்கில் அமைக்கப்படும் மாந்தர்கள் இல்லையெல் காப்பியம் வெறும் வியப்பார்ந்த கதையாகவிடும் காப்பியத்தில் பல வகை திறனும் வாழ்க்கை உண்மையிலும் அதும் மாந்தர்கள் ஒன்றொட்டான்று சுந்திய்தான் தோற்றும் நாடகத்திலேயே கான முடியும் என்று குறிப்பிடுவதாக எடுத்துக்காட்டுவார் த. ஞான மூர்த்தி எனவாறு.

புனை கதைகளில் கதை மாந்தர்களைப் படைப்பாளிகள் படைக்கும் பொழுது மாந்தர்களுடேன் ஒன்றி விடுகின்றனர். இதனை என் கதை மாந்தர்களை நான் எப்போதும் நேசிக்கிறேன் அவர்கள் எவ்வளவு குறைபாடு உடையவர்களாக இருந்தாலும் நான் அவர்களை விரும்புகிறேன் அவர்கள் என் உணர்ச்சியில் பிறந்தவர்கள் என்று அகிளன் குறிப்பிடுவது. கீழ்காணும் முறைகளில் மாந்தர் படைப்புகள் ஆராயப்படுகின்றன.

1. முதன்மை மாந்தர்கள்
2. துணை மாந்தர்கள்
3. பெயர் குறிக்கப் பற்றாத மாந்தர்கள்
4. நிற மாந்தர்கள்

முதன்மை மாந்தர் பங்கு என்ன நிலை

“முதன்மை கதை மாந்தரே கதை கவறும் நோக்கு நிலை என்னும் முறை எல்லைக்குட்பாட்ட நோக்கு நிலையில் சிற்புடையதாகும். முதன்மை மாந்தரின் மென்மையான உள்ள உணர்ச்சிகளையும் அவற்றால் உண்டாகும் போராட்டத்தையும் படம் பிடித்து காட்ட வாருத்தமாகவும், வசதியாகவும் அமைவது அந்த நோக்கு நிலை ஆகும்” என்பார் த. திருநாவுக்கரசு முதன்மை மாந்தரின் புதினத்தின் மஹுகலும்பாகும். ஏற்ப ஊருக்குள் ஒரு பூட்சி என்ற புதினத்தின் ஆண்டியாய்வனை முதன்மை மாந்தராகக்கொண்டு நாவலாசிரியர் கதையை வாடவைமைத்துள்ளார்.

கதை சூருக்கம்

“ரியாத் ஏர்போர்ட்டிலிருந்து அர்பாடுன் ரிக் -அப் வேஸில் ஏறிப்போகும் நஜீப், நம்மையும் கூடுவை இழுத்துச் சென்றுவிடுகிறான். தீக்கு தெரியாத வெட்டவளி யாகவைவனத்தில், ஆடுகளுடன் ஆடாக (ஆடுக்காவது சந்தை மதியிட்டு) வாழும் நிலைக்கு தளவுப்பாட்ட நஜீப், தனது வேந்தனைகளையும், துயாங்களையும் நம்மிடம் பசிர்ந்துகொள்ளும் அதேவெளவையில், அந்தபூராண வாழுக்கைப் பாட்டதை மெல்லிய நகைச்சுவை இழையோட நமக்கு கற்றுத் தருகிறான்.”

பத்தா நகரத்திலிருந்த அந்த சின்னாஞ்சிறிய போலீஸ் ஸ்டேஷனின் முன்னால் தூந்றியாக்களைப்போல நின்று கொண்டிருந்தோம் நானும் ஹமீதும். வாசல் கேட்டோடு சேர்ந்திருந்த கூண்டுக்குள் இரண்டு போலீஸ்காரர்கள். ஒருத்தன் எதையோ பழுத்துக்கொண்டிருக்கிறான். மற்றாருவும் தொலைப்பேசிக் கொண்டிருந்தான். நாங்கள் ஒருவரும் அருக்கருகே ஒருந்தோதிலும் அவர்களிலிரும் வேறு வேறு உலகத்தில் இருந்தார்கள். அந்த இரண்டு உலகமுமே எங்களைப் பொருப்படுத்தவில்லை.

அந்த இரண்டு பிராக்காரர்களின் யாடுறையும் ஒருவனாவது எங்களைப் பார்த்துவிட மாட்டானா என்னும் ஏக்கத்துடன். காலையிலிருந்து அப்படியே இருந்ததால் ஏற்பாடு புதுகு வலியையும் பொருப்படுத்தாமல் நாங்கள் அங்கேயே உத்கார்ந்திருந்தோம். ஆனால் ஏமாற்றத்துடன் நாங்கள் மீண்டும் மரத்தடிக்கே திரும்பினோம்.

ஒரு நாள் எப்படியாவது எங்களை கவனிக்கட்டும் என்ற முடிவுடன், ஒரு போலீஸ்காரரின் காலில் இடிறி கீழே விழுவது போல் பாசாங்கு கூட செய்து பார்த்தேன். ஆனால் அவனோ என்னிடம் விசாரணை நடத்துவதற்குப் பதிலாக என்னை கைதுக்கிவிட்டு, அல்லாஹுவின் திருநாமத்திடம் மன்னிப்புக் கேட்டபடியே எனக்கு ஆற்றலும் சொல் விஅனுப்பி வைத்தான். நாம் விரும்புப்போது தூதிர்வைப் பகு நம்மை வந்து சேர்த்தயங்குகிறது. உண்மையிலேயே இது பிரிதாபாக நாமானதுதான்.

ஒவ்வொரு முகத்திலும் தன் பார்வையை பாரவிட்டாலே அர்பாபு மொதுவாக முன்னொக்கி வருகிறான். அவன் ஒவ்வொரு அடியைடுத் து வைக்கும்போது என் இதயம் மாப்புக் கூட்டிலிருந்து வெளியேறி மூச்சுக்கு குழுப்பில் வந்து அடைத்தது.

இனி மீண்டுமொரு மஸ்ரா வாழுக்கையா? என்னால் அதை கற்பின் செப்புக்கூடு பார்க்க முடியவில்லை. வேண்டாம்.. என்னால் தாங்க முடியாது. என் மீது கருகண காட்டுங்கள் இறைவா என் மனம் வெந்து தூந்தது.

ஆனாலும் ஹமீதைப் போல் நான் வாய்ப்பிட்டு கதறவில்லை. என் முழு தைரியத்தையும் வரவையுத்துக் கொண்டு, அர்பாபு என் அருகில் வரும் அந்த கணத்தை எதிர்பார்த்தபடியே நின்று கொண்டு ருந்தேன். விளிம்பியிலை மனதர்களுக்காக நஜீபின் வாழுக்கை ஒரு அனுபவம் பாபாக ஆசிரியர் எடுத்துக்காட்டுகிறார்.

நாவலின் அகமைப்பு முறை

கண்ணால் கண்டு காதால் கேட்டு தீர் விசாரித்த தெளிந்த நிகழ்ச்சிக் கூடான் ஒரு சிலவற்றின் ஒட்டு வொத்தமான உருவமே இந்த நாவல் நிலப்பிரபுத்துவத்தின் ஆணையும் முதலாளிதுவத்தின் கடமை அராசாங்க யாத்திர வாதிகளின் ஏனோதானோ ஓயக்குகளும் கிராமங்களில் இப்போது நடைபெறும் நவனி கருணாத்துவமையான ஒருப்பதையும் ஏழைகள் கோழைகளைப் பிரக்கும் வரை ஏய்ப்பவர்கள்தான் மேய்ப்பவர்கள் என்பதையும் நினைக்கிறேன்.

முற்போக்கு இயக்கவாதிகள் இதை வறடவேற்பார்கள் என்று கவறுவதைவிட இந்த நாவலை வறாவேற்பவர்கள் தான் முற்போக்கு இலக்க வாதிகளாக இருக்குமிடமும் என்று சொல்லத் தோன்றுகிறது. நாவல் வின் முடிவு ஒரளவு மிகையானது என்பதை அறிவேன். அந்த விடுமுறை உணராத மக்களின் தூக்கத்தை கலைக்கும் சேவவையினாக இந்த நாவல் ஒளிக்கும் என்று பிரக்கார பாதிப்பு அழிமான வகுடல், தேடல் என்பன போன்ற இலக்கிய ஜாலங்களையும் போட்டு கொடுதம் முரிவைரை திசை திருப்பும் இந்திர சேவல்ல இது விடுமிட முன்னாலே கண்ணியித்து காடு கழிக்குச் சென்று கடுமையாய் உழைத்தும் விடுவ காணாத ஏழையினத்தின் நெற்றிக் கண்ணைத் தீர்க்கக் கூவும் வெற்றிச் சேவல் இந்த நாவல் என்று மனதார நம்புகிறேன்.

அந்த பாத்திரங்களை என்னை படைப்பாளியாக்கின் என்று சொல்ல மா. இது பலமா அல்லது பலவீனமா என்பதை வாசகர்கள் தான் தீர்மானிக்கவேண்டும். ஆரம்பத்தில் என்னால் படைக்கப்பட்ட இந்த பாத்திரங்களை பிள்ளைர் எனக்கு எப்படி எழுதவேண்டும் என்று உத்தரவிட்டன. பாத்திரங்களுக்கே ஒரு பாத்திரமானேன் என்றாலும் எந்தக் கட்டத்திலும் பாத்திரத்தத்தை மறைக்கவில்லை காரணம் இந்த பாத்திரங்கள் கிராமங்களில் பல்வேறு மனித வாடவங்களாக நிற்கின்றன. இந்த நாவலின் இறுதி கட்டத்தில் ஒரளாவு பிரச்சார வாடை வீசுவது போல் ஒரு கருத்து தோன்றியது. எனக்கு அது சரியென்டது, பாத்திரங்கள் துங்கவைக்காலைகளைச் செயலாக்கும்போது அவை பேச வேண்டுமா என்ற நியாமான சந்தேகம் வலுப்பெற்ற நாவல் பேச்சை குறைக்க பேனாவை எடுத்தப்போது நாவலின் ஆண்மாவை இதுதான் இது பிரச்சாரம் அல்ல. எதை சால்வதற்காக நாவல் எழுதின்களை அதுதான் இது என்றார் கவிஞர்கள்.

பாத்திரப்படைப்பு

யழும்பெருமை வாய்யந்த தமிழ் இலக்கிய வகைகளுள் ஒன்றாகக் கருதப்படுவது நாவல் இலக்கியங்களும். தொன்றுவதாட்டு பல அறிஞர்களால் சிறந்த சமுதாயத்தினையும், வாழுக்கை மறையுமையும் எடுத்துக்காட்டும் நோக்கள் அமைக்கின்றன.

அமைந்த நாவல்களுள் பல விருதுகளைப் பெற்று விளிம்பு நிலை மக்களின் வாழ்க்கையை எடுத்துக்காட்டும் வன்யானின் ஆடு ஜீவி தும் என்ற நாவலில் இடம் பெற்றுள்ள பாத்திரங்களின் படைப்பத்திற் ன் பற்றியும் இவ்வியல் ஆராய்ச்சிறுது.

நாவலுக்கு மிகவும் இன்றியமையாதவையாக அமைவது வாருந்த மான பாத்திரங்களாகும். தூங்காமியை அகத்தீவைப் பாத்திரங்களாக தலைவன், தலைவி, யாங்கன், தோழி, நற்றாப், சௌவிலி, காம க்ஷிழுந்தி அறிவன், காத்தர், விறலியர், பாணன், பாஷனி, இவையர், பார்ப் என்று குறிப்பிடுகிறது.

“நாவலாசிரியர் அவர் அறிந்த, உணர்ந்த, அனுபவித்துக் கற்பனை செய்த வாழ்க்கையை அவரது கண்ணோட்டத்தின் படி நாவலுக்கான கலை வழவத்தின் வாயிலாக வெளிப்படுத்துவது நாவலாகும்.”

அன்றாட வாழ்க்கையில் நாம் கானும் மனிதர்களுடைய பண்ணியல் புகளையும், செயல்பாடுகளையும் ஒரு படைப்பாளி தனது கற்பனை யில் முகிழுதலமும் மாந்தர்களின் மீது ஏற்றுவித்து படைப்பில் உலவு விடுகிறான்.

“எழுத்தாளர் மனித உணர்வுகளை தன்னை விட பிறரின் மூலம் நஞ்சு அறிந்திருக்கிறார். அவருடைய கண்களே ஊடுருவிச் செல்லும் எக்ஸ் கதிர் போன்றவை என்று ஒரு வாசகன் கருதுகிறான்.”

மனிதப் பண்புகளை உருவகப்படுத்திப் பாத்திரப் படைப்புகளை உண்டாக்கி நடபாட விடுகிறார்கள். இலக்கியக் காத்தாக்கள் நமக்கெல்லாம் அதிகம் போனால் நாறு வயது வரை வாழலாம். ஆனால் இலக்கி ய மனிதர்களுக்கு வயதே இல்லை. எங்கிறார் பாலதண்டாயுதம்.

“நாம் படித்தக் கதையின் கருவையும் கதைக் கோப்பையும் மறந்து விடுகிறோம். ஆனால் அதன் பாத்திரங்கள் நம் நெஞ்சில் நிலையாக இருக்கும்” என தா.ஏ. ஞானமூர்த்தி கூறுகிறார்.

ஒரு கதையைச் சொல்லவாம் கூட பாத்திரத்தை வெற்றிக்குறமாகப் படைத்துக்காட்ட முடியும். ஆனால், பாத்திரங்களை நல்ல முறையில் உருவாக்கிக் காட்டாமல் ஒரு கதையைச் சொல்ல வழியில்லை இப்பாத்திரங்கள் மையானவை என்று காட்டும் வகையில் தான் கதையின் வெற்றி அடங்கியுள்ளது என்பார் வில்லிகாலின்ஸ்.

“பாத்திரப்படைப்பு புதினங்களுக்கும் பெருங்கார்பியங்களுக்கும் ஒரு அணியாகும். இவை இரண்டிற்கும் மதிப்பைக் தேடித்தரும் ஒரு கருவியாகும்” என க.கைலாசபதி குறிப்பிடுகிறார்.

பாத்திரப் படைப்பின் வகை

உடனடியாக நாம் யாரை அறிந்து கொள்ள வேண்டும் என்று படைப்பாளன் விரும்புகின்றானோ அவரைப் பற்றி ஒரு புதிய வார்ப்பாக உருவாக்கி உதவும் கலையே பாத்திரப் படைப்பு ஆகும்.

1. முதன்மைப் பாத்திரங்கள்
2. துணைப் பாத்திரங்கள்
3. எதிர்நிலைப் பாத்திரங்கள்

முதன்மை பாத்திரம்

இக்கதையின் முதன்மைபாத்திரங்களைன் வீசிற்றுப் பிழைப்புக்காக வீட்டையும் நாட்கடையும் பிரிந்து, விதியின் அலட்சியத்தால் கட்டவரிக் கும் பாலைவனத்துக்குள் சென்று அகப்பட்டுக் கொண்ட இந்த கதை யின் நாயகன் நல்லி, ஹித்தும் இவ்வகை இருவரும் தன் சொந்த நாட்கடை விட்டு வேலைக்காக வெளிநாடு செல்கிறார்கள். அங்கு அவர்கள் ஏமாற்றப்பட்டு ஜெயில் தன்னை மற்றும் அடிமையாக

வேலை செய்கிறார்கள். இவ்வாறு அவர்கள் படும்துயற்றத்தை முதன் மைப் பாத்திரங்கள் எடுத்துரைக்கின்றது.

“விசா வந்த விபரத்தைச் சொல்ல கருவாற்றக்கார நன்பகளைப் பார்க்க போன்போதுதான் தெரிந்தது. தனுவச்சுற்றதை சேர்ந்த வேலை ரூ கையெனுக்கும் என்களைப் போலவே விசா வந்திருக்கிறதென்று அதே மச்சான் முலையாக இரண்டு பேருக்குமே ஒரே கம்பவளிதான். வெளியிலக்குமே தெரியாதே, இருவரும் சேர்ந்து போவதும் நல்லதுதான்.” நாங்கள் இருவரும் காயங்களுத்திலிருந்து ஜெயந்தி ஜனதானி ஸ் புற்பட்டோம். அப்போது தான் இன்னமும் மீசை கவுட அரும்பாத மொலிந்த அந்த பையைனைப் பார்த்தன். பொய் ஹக்கிம்.

‘தம்ரி! இவன் இதுவர வெளியிலெங்கூடும் போனதில்ல. உங்க கவுத்தான் அனுப்புறையாம். கவனமா பாத்துக்கப்பா’ ஹக்கீமின் உம்மா ஜனானல் வழியாக உற்றப்பார்த்து அழுதான். அவனோ கவலைகள் எதுவிடுபில்லாமல் மசிழ்சியுடன் வெளியே வேடக்கை பாத்துக்கொண்டிருந்தான்.

துணைமைப் பாத்திரங்கள்

ஸ்பான்ஸர் வருகை

ஙங்களுடைய ஸ்பான்ஸர் ரியாத் விமான நிலைத்தில் எங்களுக்காக காத்துக் கொண்டிருப்பார் என்றுதான் பய்யாய் ஏஜன்சியில் சொல் வியிந்தார்கள். எங்களுடைய விமானம் ஒரு மணி நேரம் தாமதமாகத்தான் ரியாத் வந்து சேர்ந்தது. அதற்குள் ஏர்போர்டுல் காத்திருந்த எங்கள் ஸ்பான்ஸர், எங்களைக் காணாமல் தீரும்பிக் போயிருப்பாரோ? இல்லை எங்களைத்தீடி இந்த ஏர்போர்டுக்களேயே அங்குமிகுமாக அவைந்து கொண்டிருக்கிறாரோ? ஒன்றுமே தெரிய வில்லையே...!

“அறிமுகமில்லாத அந்த மனிதரிடமிருந்துதான் நான் முதலாக அந்த அரியிச் சொல்கலைக்கூட்டேன் – அப்பாடு! அப்பாவி! என் மனதுக்குள் அந்த சொல்கலை நான் பல தடவை சொல்லப் பார்த்தேன். கேட்பதற்கே மிக இனிமையாக இருக்கிறதே? யார் அந்த அப்பா? அவர் எப்படி இருப்பார்? என்ன செய்கிறார்? எப்படியிருந்த எலும் அந்த அப்பாவு வந்தால்தான் எங்களால் போக முடியும்.”

ஐயா அப்பா! நீங்கள் எங்கேயிருக்கிறீர்கள் வேகமாக வாருங்கள் எத்தனை நேரமாகத்தான் நாங்கள் இங்கேயே காத்துக் கொண்டிருப்பது, வாருங்கள் இந்த இருப்புவிலிருந்து எங்களை வெளியே கூட்டுக்கொண்டு போகவில்லை. இரண்டு மணி நேரத்துக்கும் மேலாகியிருந்து வேண்டும். கையில் கீட்த ஒரே வாட்சையும் கழற்றி சகிபிடம் கொடுத்துவிட்டு வந்திருந்ததால் நேரம் என்ன என்று சரியாகத் தெரியவில்லை. விமான நிலையத்தை ஒரு கற்று கற்றி மணி பார்க்கலாம் என்றால் அதற்கும் தெரியும் இல்லை.

நாங்கள் ஒரு பக்கம் போக. அப்பா இந்தப் பக்கம் வந்துவிட்டால் என்ன செய்வது? விமான நிலையத்துக்கு வெளியே நகரம் இரவுக் குள் பிரகாசிக்கத் தொடங்கியது. எங்களுக்குள் மெல்லிய நடுக்கம் பிரவு ஆரம்பித்தது. வண்டியை அங்கேயே நிறுத்தி விட்டு ஒர் அரிசி அதிவிருந்து வெளியே குதித்தான். ஏனோ தெரியவில்லை அவனைப் பார்த்ததும் நாங்கள் காத்துக்காண்டிஜந்த அப்பா! இவர்தான் என்று என் உள்ளுணர்வு சொன்னது. அப்புல்லா என் பக்கமாக கை நீட்டிக் கேட்பான் அவன். இல்லையென்று நான் தலையாட்டு வேன்.

எங்களைப் போலவே தனியாக நிற்பவர்களிடமிருந்து வலுக்கப்பாடாய மாக பாஸ்போர்ட்டை வாங்கி பாசோதித்தவன் கடைசியாக மீண்டும்

என்களிடமே வழ்தான். வந்தவன் என் கையிலிருந்த பாஸ்போர்ட் டெபியின்துப் பார்த்தான் பின்பு, ஹக்கீயின் பாஸ்போர்ட் டைடுப் பிற்து க்கொண்டு எதுவுமே பேசாமல் வேகமாக நடக்கத் தொடங்கினான்.

ಮತ್ತಿರ್

“முத்திர் என்பவர் போலீஸ் அதிகாரி. நடுப் பற்றும் வழிமுறைப் போலீஸ் அதிகாரி முத்திரைப் பார்க்க வேண்டும் என்று சொல்லிக் கொண்டிட நான் செக்ட்யூரிட்டி கவன்டட நோக்கி திரும்பினேன். அந்த போலீஸ் காரன் எங்களை முத்திரை அறைக்குக் கூடிடிக் கொண்டு போனான். கம்பெய்ட்டிரில் ஏதோ செப்பு கொண்டிருந்த முத்திர் எங்களைப் பார்த்த தும் நிமியந்து உட்கார்ந்தான். முத்திர் எங்களிடம் கேட்டது எதுவுமே எனக்கு புரியவில்லை. அதற்கிடையே நான் அவரின் அறைக்குள் என் கண்களை ஒரு முறை ஓடவிட்டேன். சுவற்றில் ஒட்டி இருந்த புகைப்பாத்தை காட்டி இவ்வளை தெரியுமா என்று கேட்டார். கோயம் குறையாத முத்திர் என் செவியில் மீண்டும் ஓர் அறை அறைந்துவிட்டு நாற்காலியில் போய் உட்கார்ந்தான். மனிதனின் உணர்வுகளுக்கு இப்ப் கொடுக்காமல் கண்டிருந்து நுட்புக்கொள்ளும் போலீஸ் அதிகாரி அவர்.”

இப்ராவும் காதரி

“எதிர்க்கவுமில் ஒரு போர்டு அதில் ஏராவமான புகைப்பாந்கள் ஓட்டப் பட்டிருந்தன. புகைப்பாந்களை அப்பாடுயே பார்த்துக்கொண்டு வரும் போது, நான்காவது வரிசையில் மூன்றாவதாக இருந்த நபரைப் பார்த்தும் நான் அதிர்ச்சியில் உறைந்து போனேன். ஸிரதேச பளிப்பாகை ரோல் கண்களைக் கச்சிக்கொண்டு மீண்டும் ஒரு முறை அந்த படத்தையே உற்றுப்பார்த்தேன் அது அந்த புகைப்பாத்தில் உள்ள ஆப்பாவிலிம் காதுமி புகைப்பாட்டான்.”

வக்கீல்கள், முத்தவாணியை ஆகியோருடன் முகம் தெரியாத பல்வேறு அரசிகளும் அங்குமிங்குமாக யற்றியிடன் நடந்து கொண்டிருந்தார்கள்.

ଆନକ୍ଷିଯମ୍ବା

“எங்கள் வீட்டுக்கு முன்று வீடு தள்ளியிருந்த ஜானிசியம்மா முன்று ஆடுகள் வளர்த்த வந்தாள். பாதையோங்களிலும், தோட்டத்திலும் அவை இக்கலைகள் கடித்துக் கொண்டிருப்பதை நான் போகிறபோக்கில் பார்த்திருக்கிறேன். அவற்றின் குடிகள் அங்குமிங்குமாக குதியாட்டம் போட்டுக்கொண்டிருக்கும்.” தெரிந்திருந்தால் அப்போதே அவற்றிடம் என்ற பால் கறப்பது என்று மதிதிருக்கலாம்.

ക്രിസ്തീയ

“நழீப் மனைவி செனு. கர்ப்பினி அவள் எந்த நிமிடமும் பிரசவிக்கலாம் என்ற நிலையில்தான் உணரிவிருந்து நான் பற்பட்டு வழ்தேன்.”

ନ୍ୟାୟ

“என் மகனுக்காக நான் பாதுகாத்து வைத்திருந்த யெய் நீல்.

நபீல் என்கின். நீவில் நீ எனக்கு அல்லாஹ் தந்த ஒய்யற் பரிசு.

கசாப்பு ராவுத்தர்

பெய்கரைப்போலவே எங்கள் ஊரில் ஒரு பிரபுமான ரவுட் இருந்தான். அவன் பெயர் கசாப்பி ராவுத்தர். ஒரு நாள் என்னுடைய வாய்ப்பாக ஒரு முப்பாலத்தின் வழியாக வாய்க்காலை கடந்து கொண்டிருந்தார். ஏகதூசம் பாலத்தின் பாதி தூராம் வந்தபோது தான் பார்த்தார். எதிர் முனையில் அவன் வந்து கொண்டிருக்கிறான். அதுவோ ஒம்மைத்தடி பாலம். சிரமத்துடன் ஒருவர் மட்டுமே நூந்து போக முடியும்.

“கசாப்பு ராவத்திறோ எதையற்றியும் கவலைப்பாடும் பாலத்தில் வந்துசை நிமிடத்தியாட வந்து கொண்டிருக்கிறான். பக்கத்தில் வந்ததும் அப்பாவை தீரும்பிப்போகும்படி சொன்னான்.”

வாய்ப்பாலோ முடியாது என்று தகவையாட்டினார். ராவுத்தர் ஒன்றிரண்டு தடவை சொல்லிப் பார்த்தான். வாய்ப்பா கேட்கவில்லை. மூன்றாவது முறை ராவுத்தர் பேசாவில்லை. வேகமாக வந்து தகவையால் வாய்ப்பா

ானின் நெஞ்சில் ஓங்கி ஒரு இட, பன்னிரெண்டாட ஆழமான் வாய்காலின் ஒரு ஹரத்தீல் கிடந்த கருங்கல்லில் கை இழக்க நிலைகுலைந்து விழுந்தார் வாய்பா. அதைப்போல

ஒரு தடவை என் நெஞ்சில் முடிடி என் கையை ஒடித்த பொலி இட்டபைப் பற்றி சொல்லினுயிருக்கிறோன் அல்லவா? அவனுக்கு நான் வைத்த பொய் கசாப்பு ராவுத்தர். கசாப்பு ராவுத்தர் அன்று வாய்பாவை முடிடித் தள்ளிய அதே விதத்தில்தான் பொலியோடும் என்னை முடிடித் தள்ளியது.

ஆடுகெளுக்கு பெயர் சூட்டுதல்

மஸ்ராவுக்குள் என்னால் இனம் காண முடிந்த எல்லா ஆடுகளுக்கு மே நான் ஒவ்வொரு பயார் வைத்திருந்தேன். கம்பா ஒரு சுவாரசிய துதுக்காக, தேவைப்பட்டால் திட்டிட தீர்ப்புற்றகாக, கொஞ்சக்குவற்காக

கசாய்பு ராவுத்தர், மேரி கைமுனை, இணைய்ப்போக்கர், நன்டு ராகவன், பருப்பு விஜயன், சக்கி, அம்மினி, கெளஸ் ரெளஸிபக், நழீல், பிங்கி, அம்மு, ரளியா, தாஹியா என்ற கிராமத்துப் பௌர்க்களுடன் ரஜினிகாந்த், வட்டவேல் ஏன் அறசியல் தலைவர்கள் வரை என்னுடைய மஸ்யாவில் இருந்தார்கள்.

இவர்கள் எல்லோருமே ஏதாவதொரு விதத்தில் எனக்கு யிழித்தமானவர்கள்.

நீங்கள் ஆடுகளின் முகத்தைக் கூற்று பார்த்திருக்கிறீர்களா? பார்த்திருந்தால் தெரியும், அவை ஒவ்வொன்றுக்கும் ஒரு மனிதனின் முகச்சாயல் இருப்பதை. ஆடுகளுக்கு, முகச்சாயல் வைத்து மட்டுமே

நான் பயர் கொடுப்பதில்கை அதன் இயல்பு, நடை குரல், பார்க் கும் பார்வை போன்றவற்றோடு தொடர்புடெஷ்டு ஏதோவொரு சம்பவம் என்று, ஆடுகளின் பயர்க் காரணம் நீண்டு போகும். உரையில்

ஆட்களின் பட்டப்பெயர்களுக்கு காரணமிருந்ததைப் போல். ஒரு தடவை என் நெஞ்சில் மூடி என் கையை ஒழித்த பாரி ஆட்டைப் பற்றி சொல்லியிருக்கிறேன் அல்லவா? அவனுக்கு நான் வைத்த பெயர் கசார்ப் ராவத்தர். இப்பாட்தான் ஆடுகளுக்கு நான் பெயர் கூட்டுனேன்.

മേരി കെമ്പുന്ന

“என் காதல் க்குதையின் முதல் நாயக் ஜந்தாம் வகுப்பில் தான் என் முதல் காதல் அரும்பியது. என்னுடைய வகுப்பின் மிக அழகான, தூய்பான, நல்ல சங்கீத ஞானம் உள்ளவள் போர்.”

இந்த காதல் விவரம் எப்படியோ என் உம்மாவுக்கு தெரிந்துவிட்டது. என்னுடைய வாயைய் பிடிந்தி விவரத்தை உம்மாவிடம் போட்டுக் கொடுத்த நயவுக்கள் என்னுடைய முத்து அண்ணன் அப்துல். பஞ்சாபி மாணி

நான் மஸ்ராவுக்கு போன தினத்தில், முதன்முதலாக பால் கறக்கச் சென்ற ஆட்டுக்குத்தான் மின்பு நான் புல்காரி ரமணி என்று பெயர் வைத்தேன். நான் முதலாக கை வைத்த ஆடு என்பதை அந்த பெயருக்கு காரணம்.

“என்னுடைய மாமா ஒருவர் அடிக்கடி எங்கள் ஸிர்டுக்கு வந்து போவார். நான் அவரை போக்கர் மாமா என்று சுவரிடுவேன்.” போக்கர் மாமா என்னென்றும் சுவட்டிக்கொண்டு சுற்று தூர்த்திலிருக்கும் ஒரு யம்பி செட்டுக்கு போய், புல் அறுக்க வழும் பெண்களுக்காகக் காத்து கொண்டிருப்பார். அம்பா வழும் பெண்களில் ஒருத்திதான் ரமணி. எங்களுரின் பெயர் பெற்ற ஒரு தாசிதான் புல்காரி ரமணி.

അർപ്പാപ്പവിന് മകൾ തീരുമണം

இன்றைக்கு ராத்திரி நம்முடைய முத்த அர்ப்பாவின் மகஞங்களுக்க் கல்லாண்மை நாங்களினிருவரும் போகிறோம் நீ உறங்காமல் ஆடுகை எக் கவனமாகப் பார்த்துக் கொள்ள வேண்டும். நிரிகள் வரும், பாம் புகஞங் வரும் வரும் ஏன், சில சமயம் திருப்பக்கவுட வருவார்கள். நீ மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். காலையில் நான் திரும்பி வரும்போது உனக்கு குழஸ், பிரியாணியிடம், மஜ்ஜஸ்

கொண்டு வருவேன். நீ எனது நம்பிக்கைக்குரிய வேலைக்காரன். அத்தனை நான் கடின வேலைக்குக் கிடைத்த பரிசுகளை அப்பாபுரி ன் அந்த வாக்குகள்! ஆமோம் வெறும் வாக்குகள் மட்டும்தான்.

குஞ்சுக்கா

“பத்தா சந்தையின் அப்பாம்பாட் ஒரு மலையாளி ஆவெற்றான குஞ்சுக்காவின் வேறாட்டுக்கு மன்னால்தான் நான் மயங்கி விழு நந்திருந்தேன். அல்லாவின் கருணையைத்தான் கொஞ்சம் நினைத் துப் பாருங்கள். அறிமுகமேயில்லாத அந்தச் சந்தையில் உரைந் தீசையும் தெரியாமல் தீக்கு முக்காடுக்கொண்டிருந்த நான் எங்காவது ஒரு மலையில் ஓயாய் மயங்கி விழுந்திருக்கலாம்.”

அந்த மயங்கர உருவத்துக்குள் கிடந்த என்னை ஒருந்தர்க்கூட திரும் பிப் பாங்கிதிருக்கமாட்டார்கள். ஆனால் நான் போகவேண்டியது குஞ்சுக்காவிட்டான் என்று செய்தது அல்லா அல்லவா! மயங்கி விழுந்தேன். அவ்வளவுதான். பாக்கிடுவ்ளதையெல்லாம் அவன்தான் குஞ்சுக்காவின் இடயத்தில் ஒளித்து வைத்திருந்தானே! எனக்கு வந்த மூன்றாம் நான்தான் எனக்கு நினைவு தீரும்பியதாம்.

சமுதாயம் சீந்தனை

இலக்கியங்கள் சமுதாயத்தைப் பிரதிபலிக்கும் காலக்கண்ணாடியாகும். சமுதாயத்தைப் பிரதிபலிக்காத எந்த இலக்கியமும் வெற்றிவெறாது. சமுதாயத்தில் இருந்தே இலக்கியங்கள் தோன்றியுள்ளன. எல்லாக் காலங்களிலும் இலக்கியங்கள் சமுதாயத்தைப் பிரதிபலிப்பதையாக அமைந்துள்ளது. அகவை, சங்ககாலம் தொடங்கி இன்று வரை நவீன் இலக்கியம் வரை மனிதனின் வாழ்க்கை முறையைப் பாடுகின்றன. மக்கள் மின்பற்றும் பண்பாடு, சட்டங்கு முறைகள் முதலானவற்றைப் பல நிலைகளில் இலக்கியங்கள் பயம் பிடித்துக் காட்டுகின்றன. அவ்வகையில் பெண்யாயின் ‘ஆடு ஜீவிதம்’ என்னும் நாவலில் அமைந்துள்ள சமுதாயம் பார்வைகளையும் பல வகையில் ஆராய்ந்து பதிவு செய்வதே இவ்வியலின் நோக்கமாகும்.

சமுகம்

சமுகம் என்பது வாழ்க்கையில் ஏற்படுகின்ற நிகழ்வுகளைக் குறிப்பதாகும். வாழ்க்கையில் ஏற்படுகின்ற எல்லாவிதி இன்பத் துண்பங்களையெல்லாம் சமுகம் நிலைநிறுத்துகிறது. சமுகம் மாற்றத்தை முன் வைத்துப் போராட முன்வரும் ஒரு தனிமனித்துறையை வாழ்க்கை நிலையைக் குறிப்பதாகும். சமுதாயம் சமுகத்தின் ஒரு மிரவாகும். சமுகத்திற்குள் இஃது அடங்கியிருக்கும். ஒரு சிறிய மக்கள் தொகுதியாக இயங்கும். அதாவது சமுகம் அமைந்திருக்கின்ற நிலப்பகுதியில் ஒரு சிறிய இடத்தில் சமுதாயம் அமைந்து இருக்கும்.

“சமுகம் என்பது தனியாகவெம் இருந்த மனிதர்கள் தங்களுடைய ஒத்த தன்மையை உணர்ந்து அதன் காரணமாகப் பொதுவான நோக்கங்களை அடைய சேர்ந்து முயறுகிற போது அடைவது தான் சமுகம் என்பதும்” என்று க.ப.அறவாணன் கவுகிறார். “பொதுவான குறிக்கொளை அடைவதற்குக் கவ்டுறவாகச் செயல்படும் பகுத்திறவுள்ள மக்களின் ஒழுக்க நியதிக்கு உட்பட விளைப்பைச் சமுகம் என்கிறோம்”

என்று மேலை நாட்டு அறிஞர் கிள்பாட் கவுகிறார். “சமுகம் என்பது இயற்கையில் ஒழுக்கின்றத் தோன்றி வளர்ந்த காட்டாலும் வரும்பு கொலியும் வரிசையமையத் திருத்தியும் ஒழுங்கு சமைய உருப்படுத் தியும், காலமுறைப்படி கண்காணித்தும் பேணப்படும் ஒரு நன்றியெயாகும்” என்று க.வெ.பாலசுப்பிரமணியன் கருதுகிறார். சமுதாயத்தைச் சார்ந்த படைப்பாளி தான் வாழும் இத்தகைச் சுற்றியே தன்னுடைய என்னைப்பகுப்பாளி தான் வாழும் அவனது மனதைக் கல்விக் கொள்கிறான். ஒவ்வொரு இலக்கியத்திற்கும் சமுதாயம் அளித்துள்ள மதியும் அஃது இன்றளவும் மக்களின் மத்தியில் பேசப்படுவதாகவும் பாராட்டப்படுவதாகவும் உள்ளது.

இலக்கியத்தின் தரத்தையும் தன்மையும் தீர்மானிப்பது அதன் அகக் கவுகர்கள் என்றால், சமுதாயத்தில் நிடைபெறும் அவலங்களையும்

கொடுமைகளையும் கவறுவது அதன் பழக்கவறுகளாக அமைகின்றன.

ஒரு படைப்பாளி எந்தச் சமுதாயம் காட்டப்பெறுகிறதோ, அந்தச் சமுதாயத்தின் பண்பாடு, பேச்சு, பழக்கவழக்கம், குடும்பம், உறவு முறைகள் போன்ற பல கவுகர்கள் காட்டப்பட்ட வேண்டும்.

“அனைத்துச் சமுக உறவுகளையும் தன்னகத்தை கொண்டது ஒரு மின்னல் என்றும் கையாளிப்படுகிறது. பொதுவாக சமுகம் என்பது சமுக உறவுகளின் தொகுப்பு என்ற பொருளை சமுக நிடைமுறையில் சமுகவியல் அறிஞர்கள் இடப்பெற பொருளில் இச்சால்கலைப் பயன்படுத்துவதில்லை. ஒரு நிலைப் பகுதியில் கவட வாழும் பெருந்திரொன மக்கள் என்ற பொருளில் சமுகத்தைக் குறிக்கின்றன. அதாவது தமிழப்பெரிக்காத்துக் கொள்வதற்கும் அழியாமல் நிலைநிறுத்திக் கொள்வதற்கும் ஒன்றாக இணைந்துள்ள ஒரு மாரிடக்கு முசுகும் என்பதும் என்று வாழ்வியல் களஞ்சியம் குறிப்பிடுகிறது”

“அடுத்து காட்டும் பளிங்குபோல் வந்துசம்

கடுத்து காட்டும் முகம்”

என்ற குறஞ்சுக்கு கேற்ப ஒரு வகையில் இலக்கியங்களும் இத்தன்மையை உடையதே. பளிங்கு போல அடுத்ததை முழுமையாகக் காட்டாமல் சமுதாயத்தில் நிகழும் நிகழ்ச்சிகளைப் பிரதிபலித்துக் காட்டுவதே இலக்கியாகத் தீகழ்கிறது.

ஒரு தனிமனிதன் தன்னைச் சுற்றிச் சூழ்ந்து இயங்குகின்ற சமுதாய வாழ்க்கை நிகழ்வுகளிலிருந்து தன் அனுபவங்களைச் சேகரிக்க நிற்றான். சேகரித்த தன்னுடைய அனுபவங்களைத் தன் கற்பணைப்படன் கலந்து இலக்கியங்களை உருவாக்குகின்றான்.

சமுதாயம் என்பது தனி மனிதரால் இணைக்கப்பட்ட சவ்டாக்டும் என்றும் இங்கு மனிதர் குறிப்பிட்ட உறவாலும் நுத்தை முறையாலும் இணைக்கின்றனர் என்றும், இக்கூட்டத்தில் சேராதவர்களிடமிருந்து உறவு, நடத்தை ஆகியவற்றால் வேறுபடுகின்றன.

“சமுதாயம் என்ற சால் ஆற்றிவு படைத்த மக்களின்றதோடு மினைந்து நிற்கும் ஒன்றும், மனித வாழ்வோடு பண்பாடு மினைந்த நாளை சமுதாயம் உருவான பெருநாள் என்றும் கணவன் மனைவி என்ற மினையுப் பாட்டான காலந்தான் பண்பாட் சமுதாயம் உண்டான காலம் என்று ஒருவாறு கொள்ளலாம் என்றும்; அ.மு. பிரமிஸ்வாஸநாந்தம் கவுகிறார்” சமுதாயம் என்பது அரசியல், கலை, பண்பாடு, சமயம், இன்ம் முதலியவற்றை உள்ளடக்கியது எந்தவொரு படைப்பாளைவும் தன்னைச் சுற்றியுள்ள சமுதாயத்தைக் காட்டாது செல்லமுடியாது.

ஒரு சிறிய நிலப்பாடில் ஒரு பொது வாழ்க்கை வழியைப் பின்பற்றிக் கவ்டமாக வாழும் மக்கள் தொகுதி சமுதாயம் எனப்படும்.

இலக்கியமும் சமுதாயமும்

ஒரு சமுதாயத்தின் சிந்தனை வளாத்தை நிலையாக்கும் வகையில் சொல் வாடிவில் நிறுப்பாடாக்குவதே இலக்கியாகிறது.

இலக்கியத்தைப் படைக்கும் படைப்பாளி சமுதாயத்தில் நிடைபெறும் நிகழ்ச்சிகளை உள்ளாங்கிக்க கொண்டு கற்பணைப்படன் கலந்தியின் ஒரு கலைப்பையாக மாறுகிறது. அதன் பிறகு உணர்ச்சி, யதார்த்த நிலையைனுப் பொருளை வெளியிடுகிறது.

மனித வாழ்க்கைப் பயணத்தில் வாழ்வு போராட்டத்தில் ஏற்பட்ட

தொல்லைகளையும் துயரங்களையும் மறந்து இளையார, உழைத் துக்க களைத்து உடலும், மனமும் புத்துணர்ச்சி வழி இலக்கியம் நிழலாக நின்று உதவுகிறது.

ஒரு மனிதனின் சக்தியாக இலக்கியம் தீகழ்கிறது. தனி மனிதனின் சாதனையாகவும், சமுதாயம் இலக்கியத்தின் மின்னணியில்தான் இருக்கிறது. இலக்கியம் மாட்டுமென்று சமுதாயத்தால் தான் மனிதர் என உருவாக்கப்படுகிறான்.

“இலக்கியம் ஒரு பண்பாட்டின் மிரிக்கமுடியாத உறுப்பு. பண்பாடு என்ற உறுப்பில் இருக்கிற துணை உறுப்புகளோடு வழுவாக பொருந்தி இயங்குகின்ற பிரிக்க வியலா உறுப்பே இலக்கியம் பின்பற்றிக் கவ்டமாக வாழும் மக்கள் தொகுதி சமுதாயம் எனப்படும்.

சியம் பண்பாட்டை உருவாக்கவும், உருக்குலைக்கவும் செய்யக்கூடி யது. சமுதாய வளர்ச்சி தான் இலக்கியத்தின் போக்கை நிர்ணயிக்க ஸ்ரது” என்று க.ப.அறவாணன் கவுகிறார்.

“இலக்கியம் என்ற சமூக சக்தியை அன்றைய சமுதாயத்தின் வேறு பல சாதிகளும் தாக்கி நிர்ணயம் செய்தன. இலக்கியம் மனித உறவு கண உணர்வும்வியாக தொட்டு அறிவும் பூர்வமாக விளக்கி ஆக்கப்பூர்வமாக செயல்படவைக்கிற காரணத்தால் சமூக மாற்றத்திற்கா ண கருவியாகவும் இலக்கியம் தீகழ்கிறது”
என்று க.ப.அறவாணன் குறிப்பிடுகின்றார்.

“இலக்கியம் பெரிதா? சமுதாயம் பெரிதா? என்றால் சமுதாயம் தான் பெரிது சமுதாயத்தை விளக்க வந்ததும், விளங்க வைய்தும் இலக்கியம் ஆகும். நீர் இல்லாமல் மீன் வாழுமுடியாது. ஆனால் மீன் இல்லாமல் நீர் இருக்க முடியும். சமுதாயத்திற்கும், இலக்கியத் திற்கும் உள்ளத் தொடர்பை இந்த உவமையின் மூலம் விளங்கிக் கொள்ள முடியும்” என்று க.ப.அறவாணன் கவுகிறார்.

“இரு படைப்பாளர் வாழும் மன்னில் இருந்து உருவாகிறது. மன்னில் வாழும் மக்களைக் கொண்டு உருவாகிறது. மன்னும் மக்க ஞம் சேர்ந்து சமுதாயம் என்ற வேறை மன்னை உதவிவிட்டு ஒரு படைப்பிலக்கியம் விண்வெளியில் தவிர்க்கவும் முடியாது தலைக்க வும் முடியாது”

இப்படி அறிஞர்கள் பலர் சமூகத்திற்கும், இலக்கியத்திற்கும் உள்ள தொடர்பாக எடுத்துக் கூறியிருக்கின்றனர்.

படைப்பும் பார்வையும்

யென்யாமின் ‘ஆடு ஜீவிதம்’

என்ற சிறுகதையில் பல்வேறு வகையான சமுதாயப் பார்வைகள் காணப்படுகின்றன. சமுதாயச் சிக்கல், குடும்பச் சிக்கல், வறுமை, அடிமைத்தனம், மன்னும் மனித மனமும் போன்ற சமுதாயச் சிந்தனையைப் பல்வேறு கதை மாந்தர்கள் மூலம் வெளிப்படுவனவாய் ஆசிரியர் கவுகிறார்.

ஷுப்பிரினார்களின் பார்வையில் சமுதாயம்

சமுதாயம் பற்றி ஆய்வாளர்கள் பலர் கருத்து விளக்கங்களைத் தெரிவித்துள்ளார். படிக்க மரபு செயலாற்றும் முறை அதிகார வளிம ஒருவருக்கொருவர் உதவுதல் ஆகியவற்றில் ஓர் அமையில் முறையாகவும் பல குழுமங்கள் யிரிவுகள் ஆகியவற்றுடன் நெறிபடுத்தும் ஒழுங்கு முறையாகவும் இருப்பது எதுவோ அதுவே சமுதாயம் என்று மொக்கியர் மற்றும் பேஜ் என்பவர்கள் கவுகின்றனர். இவ்விளக்கத்தின் மூலம் சமுதாயம் என்பது செயலாற்றும் கட்டுத் தொகுதி முறையாகும் என்பதை தீர்வாகவும் உணர்த்துகின்றனர். கிப்ரஸ்ஸ் என்பவர் சமுதாயம் என்பது தன்னுள்ளே ஒரு பேரவை போன்ற முறையான உறவுக்களைக் கொண்ட அமைப்பு ஆகும் என்றும் அவ்வுலவால் மனிதன் ஒவ்வொருவரும் இகைநான்து வாழு முடியும் என்று கவுகிறார். சமுதாயம் என்பதற்கு சிறந்த விளக்கமாக கருதலாம். மனிதன் தமக்கு அருகில் வாழுவர்களுடன் மாட்டுமே உறவு வைத்துக்கொள்கிறான். இதனால் சமூக கருத்துகள் பிரம்பை ரபுக்கங்கள் ஒருவரோடு ஒருவர் நட்புன் பழகுதல் போன்ற பல சமூகப் பண்புகளை வளர்த்துக்கொள்ளுதல் தவிர்க்க இயலாத்தவையாகும்.

சமுதாயம் என்பது திட்பான் அமைத்துப் பெற்ற வாழ்க்கை முறையின் ஒரு சோதனை என்று நா. நனினி தேவி வரையறை செய்கிறார்.

சமுதாய ஆய்வு

மக்களின் உறவு நடத்தை ஆகியவற்றில் சமுதாயம் வேறுபடுகின்றது. இதனைக் க. பாஸ்கர் தன் ஆய்வில் சமுதாயம் ஒரு அருவாமான பண்பிலான யிரிவாக உள்ளது என்று இது சமூக உறவு மரபு சப்டம் மதவிய மூன்றும் அடிப்படை கூறுகளால் அமைக்கப்பட்டதாகும் என்று கருத்துக்கிண்ணர் என்று விளக்கும் வாழி சமுதாயம் என்பது என்னவென்று புலப்படுகின்றது.

சமூக உறவுகள்

இன்று சமுதாயத்தில் பார்க்கின்ற சமூக உறவுகள் பலவகை பட்ட வயாக அமைந்திருக்கின்றன. ஏனெனில் மனிதர்களும் அவர்களின் மன நிலைகளும் பலவகையாகும். ஆனால் அவர்கள் எல்லாரும் ஒரு சமுதாயத்தின் சமூக உறவுகளாண்டு ஒன்றாக வாழ்ந்து வருகின்றனர். சமூக உறவுதான் சமுதாயத்தின் அடிப்படையாக உள்ளது. இதனால் விளக்கும் போது அது மனித உறவுகளின் கவ்டுத்தொகுதி என்ப அவ்வுறவின் உள்ளார்த்தமாக வும் குறிப்பிடுகளாகவும் இருக்கும் பார்சன்ஸ் கருத்து தெரிவிக்கிறார். மேலும் சமுதாயம் என்பது சமூக உறவு நிலைகளின் வரை என்று குறிப்பிடுவது இங்கு எண்ணத்தக்கது என்று தெளிவுப்படுத்தலாம்.

சமூக அமைப்புகள்

சமுதாயத்தில் ஒரு இன்றியமையாத அங்கமாக இருப்பது அமைப்புகள் என்று

1. குடும்பம்
2. திருமணம்
- 3.கல்வி நிலை
4. அரசியல்
5. யொருஞ்சுதார் அமைப்பான தொழில் நிறுவனம்
6. சமயம்

ஆகியன சமுதாயத்தின் அடிப்படைகளாகும் என்று ஆய்வாளர் கருதுவார். சமுதாயத்தின் இயக்கத்திற்கு இவை மிகவும் இன்றிய மைதாகக் கருதப்படுகின்றன.

சமுதாய ஒழுங்கும் கட்டுப்பாடும்

சமூகத்தை அழியாமல் நிலை நிறுத்திக்கொண்டதற்கும் இவைகளுக்கை கொள்ளவும் உதவும் மானுட குழு சமுதாயமாகும் என்றும் குறிப்பி வேர் சமுதாய ஒழுங்கை நிலை நாட்சி சமுதாய கட்டுப்பாடு தனி மனிதனின் நடவடிக்கைகளும் சமுதாயதால் கட்டுப்படுத்தப்படுகின்றன. சமூகமயமாதலில் பிறப்பு முதல் இறப்பு வரை சமுதாய உற்பினர் சமூக ஒழுங்கினங்களுக்கு கட்டாயம் பெறுகின்றனர்.

சமுதாயமும் இலக்கியமும்

இலக்கியம் பெரிதா சமுதாயம் பெரிதா என்றால் சமுதாயம் தான் பெரிது சமுதாயத்தை விளக்க வந்ததும், விளக்கி வைய்தும் இலக்கியம் ஆகும். நீரில்லாமல் மீன் வாழ முடியாது. ஆனால் மீன் இல்லாமல் நீர் இருக்க முடியும் சமுதாயத்திற்கும் , இலக்கியத்திற்கும் உள்ள தொடர்பை இந்த உவமையின் அளவிலேயே விளங்கிக் கொள்ள முடியும் என்று குறிப்பிடும் க.ப.அறவாணன்.

ஒரு படைப்பு படைப்பாளர் வாழும் மன்னில் உதறிவிட்டு ஒரு படைப்பிலக்கியம் விண்வெளியில் தவிர்க்கவும் முடியாது என்று கருத்துக்கைகள் மேற்கூர்கள் வோடு முதல் இறப்பு வரை சமுதாய உற்பினர் பார்சன்ஸ் கருதப்படுகின்றன.

சமுதாயத்தின் கூறுகள்

1. மனித உறவுகளின் கவ்டு

2. மறைமுகமாக அல்லது வெளிப்புற அடையாளங்களில் வெளிப்புற செயலில் நிகழும் உறவுகளின் கூட்டு
 3. குறிக்கோள் உறவின் மறைமுகமாவே வெளி அடையாளங்களி னோ காணப்படும்.
- அங்கு உறவுகளின் கூட்டு என்று சமுதாயத்தை அடையாளம்படுத்துகிறார். டால்பர் டார்சன் என்ற அறிஞர் இப்புறம் சமுதாய உணர்வு ஆசிய இரண்டையும் சமுதாயத்தின் அடிப்படைக்கறுகளாக குறிப்பி வேயார். சமுதாய சிந்தனையாளரான மீர் ஈவர் விளக்கம் தருகிறார்.
- மக்கள் ஒன்று சேர்ந்து வாழ்வதிலேயே அது சமுதாயம் என்று பொய் பயருகிறது. அவர்களின் தேவை அதற்குள்ளேயே நிறைவேற்றப்பட்டு விடுகிறது. இதனை இப்புற என்று கறுவதாம். இவற்றின் வழி சமுதாயம் மிரிவுகளையும் கறுக்களையும் அறிந்து கொள்ளலாம்.

எதிர்பார்ப்பும் ஏக்கறும்

எவ்வளவின் காலந்தான் இப்படியே தண்ணீருக்குள் முங்கி ஏற்றுக்கொண்டிருப்பது. ஒரு தட்டை வெளியே போனால் தான் என்ன? வராம்ப நாள் ஒண்ணும் இருக்க வேண்டாம். அந்த அளவுக்கு போரசையும் ஓல்லை, சில்லறைக் கடங்கள் சிலதை அடைக்கலை ம். வீட்டில் மேலும் ஒரு அறை கட்டனும்.

எல்லா மலையாளிகளுக்கும் சாதாரணமாக வரும் ஆசைதான் அது. மட்டுமல்ல அற்றில் மனை எடுப்பதற்கு பல கெடுவிடகள் வரப்ப பாவதாக ஒரு பேச்சும் இருக்கிறது. ஆற்று மனவும் இல்லாமல் போனால் சின் வெறுந்த வேலைக்கும் போகமுடியும்? பாடினி கிடக்க முடியுமா? முன்பாக இருந்தால் பாடினி கிட்டிருக்கலாம். அப்படி பாடினியும் கிட்டிருக்கிறோம்.

இப்போதோ உம்மாவின் நச்சரிப் தாங்காமல் ஒரு கல்யாணமும் கட்டியார்ச்ச. அவனுக்கு இப்போ நாலு மாசம். சௌலவுகள் மனை குவியல் போல் குவிந்து வருகிறது. மட்டுமல்ல இப்போது சில நாள்களாக காய்ச்சலும் இருமலும் வேறு வீட்டு, வீட்டு வந்து கொண்டிருக்கிறது. தினமும் தண்ணீருக்குள் ஊறிக்கிடப்பதால் இருக்கும்.

இப்படியே போனால் நிமோனியாவில் தான் கொண்டு போய்விடும். அதற்காக தண்ணீருக்குள் கால் நனைக்காமல் இருக்க முடியுமா? இது இறைவன் கொண்டு வந்த வாய்ப்பதான். அதை விட்டுவிடக்கூடாது. ‘யாராவது இருந்தா சொல்லு, இது என் மச்சான் வழியாக வந்திருக்கு மச்சான் லீவில் வந்திருக்கான். இப்போ பைசா கொடுத்துவிட்டா, ரண்டு மாசத்துல விசா அனுமா வைப்பான்.’

கருவாற்றா நன்பன் இப்படிச் சொன்னுடோது, கலைஞரின் நச்சரிப் புதாங்காமல் கொஞ்ச நாள்களுக்கு முன்னால் எடுத்து வைத்திருந்த மாஸ்டோர் என் கண்ணின் நிழலாடியது. ‘ஒரு ஆள் இருக்கான்.

வேறு யாருக்கும் கொடுத்துவான்டாம்.’

நான் அப்போதைக்கு சொல்லி வைத்தேன். அப்போனா நீ நானைக்கு வீட்டுப் பக்கம் வா. நாம் வரண்டு பேரும் போய் மச்சான் பார்ப்புமா, பாக்கி காயியங்களை நீங்களே பேசிக்கோங்க.

நன்பன் போனிறு மனத்துக்குள் கிள்லியாட்டம் என்ன செய்வது? இது வேணுமா... வெண்டாமா?

வராம்ப நேரமாக மனத்துக்குள் உறுப்போட்டு ஆலோசித்தும் கறைகான முடியாமார் தவித்துப்பாதுதான், கடைசியில் வேறு வழியிடுவதும் தெரியாமல் கலைஞரிம் நான் மதுவாக விஷயத்தைச் சொன்னேன்.

அதைக்கோட்டும் எல்லாப் பெண்களையும் போல் அவனுக்கு சந்திதாஷ்டில் மிதந்தாள்.

‘மச்சான், இது பாச்சோன் கொண்டு வந்த சந்திப்பாக்கும் விட்டு பாதீங்க. இத்தனை நாளா நான் எங்க அண்ணன்மார்களிடம் சொல்லிக்கிட்டே இருந்துனே. ஒன்னும் நடக்கலயே.’

கலைஞரின் இரண்டு சகோதரர்களும் வராம்ப நாள்களாக கல்லியி ல் இருக்கிறார்கள்.

ஆனா கலைஞு, வராம்ப பைசா கொடுக்கோண்டு வருகிறோம். நம்ம கையில் சல்லிக் காசுசுடை இல்லயே. நான் புலம்பினேன்.

‘மனசிருந்தா எல்லாந் தானே வரும், மச்சான். இங்க எல்லாரும் கையில் பைசா வச்சுக்கிட்டா பழப்பறோங்க. நீங்க கதுரியமா போயி அந்த கருவாற்றாக்காரன் பாருங்க..’

கலைஞு எப்போதுமே அப்படித்தான். அவளிடபிருந்து நிராகச புண்டா ஒரு வார்த்தைசுடை வெளியே வராது. இல்லாமையிலும் எல்லாம் இருக்கிறது என்று காட்டுவதில் திறமைசாலி.

யென்களாக இருந்தான் இப்படித்தான் இருக்கணும் என்று மனத்துக்குள் ரகசியமாக நான் பலமுறை பெறுமையாட்டிருக்கிறேன்.

எங்களுக்குள் கல்யாணம் முழந்து கொஞ்ச காலம்தான் ஆசியிருக்கிறது. ஆனாலும் அதற்குள் பலதடவை இப்படி பெறுமைப்படும் சந்திப்பம் எனக்கு வாய்ப்பதிருக்கிறது.

அடுத்த நாளே நன்மையைபும் கல்லியிடக்கொண்டு அந்த மச்சானாப் போய் பார்த்தேன். முப்பதினாயிரம் ரூபாய் கேட்டான். அதில் இருபது, மச்சான் இரண்டு வராம் கழிந்து கல்லியிடக்கு திரும்பிப்போவதற்கு முன்னால் கொடுக்க வேண்டும்.

அராயிடிம் கொடுத்தால்தான் விசா சரியாகும். பாக்கியில்லை பத்து, விமான மிக்கெட்டுக்கும் வேறு செலவுகளுக்குமாக, விசா கிடைத்துவி ன் பய்யாஸில் ஏஜன்ஸும் கொடுத்தால் போதும். அப்போது அவசரத் தில் நாள் சரியென்று தலையாட்டி வைத்தேன். அதன்பின் மச்சான் போவதற்கு முந்திய நாள் ராத்திரி எப்படியோ போய் பணத்தைக் கொடுத்துவிட்டு வந்தோம் பிறகு மதித்தொகை ஓரிஜினல் விசாவை பார்த்த பிறகு தான் ஏஜன்டும் பணத்தைக் கொடுத்தோம். மய்பாய் மயையாளிகளுக்கு மட்டுமேயான விசால மனது.

வறுமை

“கல்லிப் தெருக்களில் என் முதல் பயணம் ஒரு தீறந்த டிக்கிக்குள் ஆகிப்போனதே என்னும் வருத்தம் ஒருபழிமிருந்தாலும் ஒரு விதத்தீல் அது எனக்கு சந்தோழித்தையே தந்தது எனவோம். அந்த டிக்கிப் பயணம் எத்தனை மணி நேரமாக நீண்டிருந்ததென்று என்னால் சரியாகச் சொல்ல முடியவில்லை. சற்று நேரத்தில் நகரத்தின் பிரகாசம் மெதுவாக குறையக் கொண்டிருக்கிறது. நாள்கள் நகரத்தை விட்டு வெளியேறிக்கொண்டிருக்க வேண்டும் சொல்லாம் சொல்லின்.”

விமானத்தில் வைத்து எப்போதோ குடித்த ஒரு குவகைத் தண்ணீர் தான் இதுவரையிலான அந்தைய எனது ஆகாரம் ஏதாவது சாப்பிட்டு விட்டு போய் என்று சுசி எவ்வளவோ வற்பறுத்தியபோதிலும் அந்தைய காலைநேர பயணப் பராப்ரமில் எனக்கு சாப்பிடவே நோன்றுவில்லை.

பசியும் விரக்கியும்

விமானத்தில் வைத்து எப்போதோ குடித்த ஒரு குவகைத் தண்ணீர் தான் இதுவரையிலான அந்தைய எனது ஆகாரம் ஏதாவது சாப்பிட்டு விட்டு போய் என்று சுசி எவ்வளவோ வற்பறுத்தியபோதிலும் அந்தைய காலைநேர பயணப் பராப்ரமில் எனக்கு சாப்பிடவே

பசியும் விரக்கியும்

விமானத்தில் வைத்து எப்போதோ குடித்த ஒரு குவகைத் தண்ணீர் தான் இதுவரையிலான அந்தைய எனது ஆகாரம் ஏதாவது சாப்பிட்டு விட்டு போய் என்று சுசி எவ்வளவோ வற்பறுத்தியபோதிலும் அந்தைய காலைநேர பயணப் பராப்ரமில் எனக்கு சாப்பிடவே

பசியும் விரக்கியும்

விமானத்தில் வைத்து எப்போதோ குடித்த ஒரு குவகைத் தண்ணீர் தான் இதுவரையிலான அந்தைய எனது ஆகாரம் ஏதாவது சாப்பிட்டு விட்டு போய் என்று சுசி எவ்வளவோ வற்பறுத்தியபோதிலும் அந்தைய காலைநேர பயணப் பராப்ரமில் எனக்கு சாப்பிடவே

பசியும் விரக்கியும்

விமானத்தில் வைத்து எப்போதோ குடித்த ஒரு குவகைத் தண்ணீர் தான் இதுவரையிலான அந்தைய எனது ஆகாரம் ஏதாவது சாப்பிட்டு விட்டு போய் என்று சுசி எவ்வளவோ வற்பறுத்தியபோதிலும் அந்தைய காலைநேர பயணப் பராப்ரமில் எனக்கு சாப்பிடவே

பசியும் விரக்கியும்

விமானத்தில் வைத்து எப்போதோ குடித்த ஒரு குவகைத் தண்ணீர் தான் இதுவரையிலான அந்தைய எனது ஆகாரம் ஏதாவது சாப்பிட்டு விட்டு போய் என்று சுசி எவ்வளவோ வற்பறுத்தியபோதிலும் அந்தைய காலைநேர பயணப் பராப்ரமில் எனக்கு சாப்பிடவே

ஒரே தூதிய்யாலம் கடவுளே என்ன பயணம் இது? என்னையு மறிய மால் நான் புலம்பினேன்.

அந்தக் கணம் முதல் இனம்பியாத ஏதோவாறு பீடி, ஒரு குளிலையும் போல் என்னைச் சூறி வட்டாரிக்கத் தொடங்கியது காரணமில் வாத ஏதோவாறு சுந்தேகம் என் மனத்தைப் பிடித்து உலக்கியது. நான் ஆகைப்பட்டிருந்த, நான் கணவு கண்டிருந்த கல்லிப் அல்ல இது என்றாறு நினைப்பு அழிமனத்தை அரிக்கத் தொடங்கியது. என்னுடைய அப்பாவனின் வண்டியில்தானே நான் போய்க் கொண் டிருக்கிறேன். அவருடைய கையில் என்னுடைய வாழ்க்கை பாதுகா யாகவு இருக்கிறது. பின் ஏன் நான் அனாவசியாக நேரத்தை நினைத்து கவலைப்பட்டவேண்டும். இருங்ட அந்த ஆகாயத்தையே வெறுமையுடன் பார்த்துக்கொண்டு எத்தகை நேரமாக நான் அப்படி யே கீட்டந்தேன் என்று தெரியவில்லை. வண்டியின் இரைச்சலும் கலுக்கலும் எனக்குத் தாலாட்டாயின். இவ்வாறு பசியும் பயத்துடன் என் பயணம் தொடர்ந்து.

ଓঝেল্লাৰ পঞ্জি

அயல் நாட்டு பயணத்தின் போது நாங்கள் அனுபவித்த துஞ்சாக்கள், அழிய ஆத்திரத்தின் முதல் கவடு வேறு சிலரூ இடுபில் கட்டியிருக்கும் வெஸ்ட்டை அளிப்பது கோய் தீரும் வரை வாங்கு வாங்கு என்று வாங்கி விடுவார்கள். எதுவும் செய்ய முடியாத போது, பரிதாப ஜீவன்கள் எந்த அளவுக்கு மனமாறந்து போவார்கள் என்பதை நான் புரிந்து கொண்ட நூரம் இது.

“அடிமையைத் தேடிவரும் அரபியிடம் எந்தவிதமான கருணையை பும் எதிர்பார்க்க முடியாது. இவன் என்னுடைய பணத்தைத் திருடவி ட்டு ஒடிப்போனவன். எனது மகளை பலாத்காரம் செய்ய முயன்றவு ஸ், என்னைக் கொலை எச்சு முயற்சித்தவன்.... என்று மனத்தில் தோன்றிய ஏதோவொரு காரணத்தை சொல்லி அவனை தருதறவு ன்று இழுத்துச் செல்வான் அராயி. அப்போது பலி பீத்திற்கு இழுத்து ச்செல்லப்படும் ஆட்கைப் போல் அவனது முகம் அச்சத்தால் விரைத் தம் போயிருக்கும். அவனது கதறல் ஜூயில் சுவர்களைபும் தாண்டி அகலையாடிக்கும் நான் நிரப்பாதி என்று அவன் வாய்ப்பிட்டு புலம்பின ஈழும் அதை கவனிக்க அங்கு யார் இருக்கிறார்கள் அராயி தனது நீதியை தனது விழுப்பம் போல் செயல்படுத்துவான்.”

ஒரு அன்றைய நாட்டு ஜெயிலில் நாக்கள் எந்த அளவுக்கு கூதந்திரத்தை அனுபவித்தோமோ, அதைவிடவும் அதிகமான சுதந்திரத்தை தன் சொந்த நாட்டு ஜெயிலில் ஒரு அராயி அனுபவிக்கிறான் என்ற அளவில் நீங்கள் இதை புரிந்து கொண்டால் போதும்.

சில அரிசிகள் அவனை நாடு கடத்துமாறு கேட்கலாம். அப்படி நடந்தால் அவன் மிகழுத்தான். இந்த துயரத்தையும் தாண்டாவுற அந்த தூர்பாக்கியசாலிக்கு வலிமொயைக் கொடு என்று அல்லாஹுவை பிரார்த்திய்பதைத் தனிர் என்னால் வேறு என்ன செய்ய முடியும். அதன்றி ன் ஜயில் ஒருவித அமைதி நிலவும். எங்களுடன் ஒரு மிளாக்கில் கை கோர்த்து பேசித் திரிந்த, சொந்த உள்ளரப் பற்றி கனவுகள் கண்டு, விளையாடிச் சிரிந்து, ஒன்றாகக் கவுழிந்து, சாப்பாட்டை பசிந்து கொண்ட ஒருவனின் பிரிவத்துயரத்தால் மனம் கனத்துப் போகும். வேதனை நிறமிய அந்த அவஸ்தையிலிருந்து மெதுவாக விடுப்பு வரும்போது, மீண்டும் வந்துவிடும் அடுக்கவாரம்.

எங்களுடைய அரியின் சாயலில் வர்யாவது தென்பட்டுவிட்டால் போது வயிற்றுக்குள்ளிருந்து ஒரு தீயங்கு உருண்டு வந்து வந்துகைப் பொசுக்கும். அவன் எங்களுக்கு அறிமுகமில்லாதவன் என்று தெரிந்த பின்னால்தான் அந்த எரிச்சல் துணியும்.

இவ்வாறு முதல் சில வார்கள் முடிந்தபோது என்னுடைய பத்தம் மொதுவாகத் தணியிடத் தொடங்கியது. அதற்குக் காரணம் ஸ்ரீயுன் யோராம் பேராட முடிவில் அது மர்த்து யோனதாக இருக்கவே. அன்று வழக்கம்போல் எங்கள் எல்லோரையும் வரிசைச்சாக அணி வகுத்து நிற்கச் செய்வார்கள். எம்பளி ஊழியர்கள் வரிசைக்கு முன்னால் வந்து எக்ஸிட் பாஸ் தயாரானவர்களின் பொய்களை ஒவ்வொன்றாக வாசிப்பார்கள். அவ்வாறு எத்தனைப்போ கால பேசுதனைகளிலிருந்கு விருக்கலை அளிக்கும் இருசி அமைப்பு அகு-

ഉറവുമ் പിരിവുമ്

“என்ன ஆனது அவனுக்கு நான் அவன் முகத்தையே உற்றுப் பார்த்தேன்.

அக்டீல் ஈயாடவில்லை.”

சற்றைக்கல்லூம் நஜிபே என்னும் தீவானான அழைப்பு அவர்னிடி ருந்து வெளியாட்டு. அந்தக்குரலில் கலந்திருந்த உணர்வுகள் எவ்வளவினால் இனம் காணமுடியவில்லை. தூயம், பீதி, வேதனை, கண்ணர், நடுக்கம் என்று பல்வேறு உணர்வுகளின் கலவையாக இருந்தது அது.

ஒரு சொல்லில், ஒரு அனுமதில் இத்தனை விதமான உணர்வுகள் எக் கலந்து வெளியிடுத்த முடியும் என்பதை அப்போதுதான் நான் தெரிந்து கொண்டேன். இவ்வுலகில் எந்தவொரு கலைஞராலுமே வெளியிடுத்த முடியாத, வாய்க்கையைய் பற்றிய அப்பட்மான உணர்ச்சிக் குவியால், ஹம்தீ என்னிடம் எதையுமே சொல்லுவேண்டும் அவசியம் வருவில்லை.

அவனுடைய கண்கள் நிலைகுத்தியிருந்த திசையை நோக்கி நான் திரும்பினேன். எனக்கு என் சாந்த நாட்டுக்குப் போக்கும். என்னால் இங்க இருக்க முயல்ல நான் போக்டுமா ஜயா என்ன விட்டுநீங்க அழுகையும் அப்பற்றுமாக வெளிவிட்டது ஹம்பிள்ளி கூரல்.

தூப்பட பாதுவழியிலையை முறைத் தயாகும் வழிமுறைகளை நூல் எத்தனை தமது சூப்புமிக்கமான எவ்வளவும் பசிர்து கொள்ள முடியாமல் தமக்குள்ளேனோடைய முடங்கிப்போகும் பரிதாப ஜீவன்கள் அவை. இல்லையில்லை நான் உனது முடிவை விமர்சிக்க முயற்சில்லை. உனது போருளான இன்னமும் உறுதியாக நம்புகிறேன். நீ அவனுக்கா விண்டத் தயாங்களின் நாள்கள் முடிவுடைய இன்னமும் சில காலம் இருக்கிறது என்பதை மட்டும் நீ அவனுக்க புரிய வைத்து விடு அதுபோதும்.

அப்பாம்பாட் மோசமானதொரு குழிநிலையில் சின்னங்குசிறு சுகமாவது தட்டுப்பாதா என்று என் புத்தியை என்ன சொல்வது.

என்னதான் கவனப்பாக இருந்தாலும் சரியான படுக்கை இல்லோ விட்டால் என்னால் உறங்கவே முடியாது. நான் ஏதெயோ ஆலோசி த்த படியே படுக்கையில் கிட்டந்தேன்.

சௌல்லப்போனால் அப்போது ஊரிலிலிருக்கும் உம்மாவோ, என் கைளுவோ. பிறக்கப்போகும் என்கைனோ, மகனோ தான்னன் ஸிந்தனையில் வியாபித்திருக்க வேண்டும். ஏழாற்றங்களும், துயரங்களும் அனை உடைந்து பாய்ந்திருக்க வேண்டும். எனது வாழ்க்கை கயும் காலைச் சுற்றிய தலைவிதியும் என் வெஞ்சைத் தீயாய் சூட்டவரித்திருக்க வேண்டும்.

ക്രിസ്തീയ

எவ்வளவு வேகமாக செய்தாலும் வெலைகளைள்ளாறும் தீர்ந்து பாடி ஸ்தை. தினமும் காலையில் ஆடுகளுடன் வெளியே கூட்டுக்கொண்டு போக தாமதமானதற்காக என்னை வசைபாடினான்.

“என்னால் இவ்வளவு தான் செய்ய முடியும் என்று நான் ஒரு போடு போட்டேன். ஆனால் அப்பாடு அதற்கு தன் வென்டால் எனக்கு பதில் சொன்னான். நான் அழுதுகொண்டே பாக்கி கீட்டந்த வேலைகளைப் பார்க்க தொடங்கினேன். இந்த களையாற்களுக்கிடையில் காலைச் சாப்பாடு மறந்தே போய்விட்டது.”

இரண்டு மஸூரா ஆடுகளைத்தான் வெளியே கொண்டுபோய் வந்திருப்பேன். அப்போது அப்பாவு என்னை கூப்பிடும் சத்தும் கேட்டது. நன்கு வளர்ந்த ஆடுகளை சந்தைக்கு கொண்டு போவதற்காக வண்ட வந்திருக்கிறது. நல்ல முதிர்ந்த ஆடுகளைக்காகத் தேழியிலிடத்துவண்டிக்குள் ஏற்ற வேண்டும். வண்ட கொண்டு வந்திருப்பதோ என்னுடைய பயிரி அப்பாவு கூப்பாடு உதவிக்கு வேறு யாருமே இல்லை. நான் ஆட்டுக்கொட்டைக்கக்குள் நுழையுத்தன். இரண்டு அப்பாவுக்கங்கும் வெளியே நின்றாடியே ஒரு ஆட்டை கைகாட்டி ஆதி என்று சொல்வார்கள்.

நான் அதைப் பிடிக்க இடுவேன். தண்ணீரில் நழுவும் விலாங்கு மீன் போல அது என் கைக்கு அக்ட்டாமல் குதித்து தப்பியோடும். நானும்

விடாமல் எப்படியோ அதைத் துரத்ததிப் பிடித்து அதை வண்டிக்கு இழுத்துக்கொண்டு போவேன்.

அதற்காக எவ்வாவு சக்தியும், நேரமும் வீணைத்தென் என்று எனக்கே தெரியாது. ஆனால் ஈவிருக்கமில்லாத அரியாடுக்களோ என்னை மீண்டும் மீண்டும் மஸராவுக்கு விரட்டிக்கொண்டிருந்தார்கள்.

நான் எட்கு மட்க்காக எதையாவது செய்துவிட்டு, கடைசியில் அப்படி உத்தேசித்த கறுப்பு ஆட்டைப் பிடித்துக்கொடுப்பேன். இப்பாடியாக இருபதுக்கும் அதிகமான ஆடுகளைப் பிடித்து கொடுத்து என் நாடு நாம்புகளால்லாம் சல்லடையாக வநாறுங்கிப் போய் விட்டது.

நான் எனக்குள்ளேயே யார் யாரையோ சபித்தேன். எனக்கு கிடைத்த பரிசு முதுகொடியும் வேலை ஒரு போதுமே மறக்குமுடியாத பவ்ஸ்டி மதியம் வரையில் முழுப்பாடுனி.

தன்னீர் பஞ்சம்

“நான் பக்கெட்டில் கொஞ்சம் தன்னீர் பிடித்துக்கொண்டு வைக்கோல் போய் பக்கமாக நகந்தேன். என் பிடித்தீல் ஒரு துளி தன்னீர் விழுவதற்கு முன்பாகவே என்னுடைய பிள்ளையில் கூவேரன்று ஒரு சாட்டையாட. ஏற்பாராத அந்த அழியில் ஒரு நிமிடம் விதிர் விதிர்த்து போனான்.”

என்னுடைய கையிலிருந்து பக்கெட்டை முருட்டுத்தனமாக பறித்த அப்படி கோபத்துடன் சுச்சலிட்டான். அதன்பின் பெல்டால் என்னை விளாசித் தன்னினான். ஒரு கட்டத்தில் அடி தாங்காமல் நான் தரையில் விழுந்தேன்.

அப்படியின் கோபமும் அடியும் எனக்கு உணர்த்தியது இதுதான். இந்த தன்னீர் உனது பின்பக்கத்தை கழுவதற்காகத்தல். அது என்னுடைய ஆடுகளுக்குரியது. இந்த தன்னீரின் விலை உனக்குத் தெரியாது. இனிமேலும் இதுபோன்ற தேவையற்ற விஷயங்களுக்காக தன்னீரைத் தொடாடுதே. மீறித் தொட்டால் தொலைத்துவிடுவேன் உன்னை.

மம் கழித்துவிட்டு பின்பறம் கழுவது உகமாக தவறு என்னும் முதல் பாடம். அங்கே எனக்கு இப்பாட்தான் கற்றிக்கப்பட்டு.

நான் ஆற்றில் வளர்ந்தவன். தன்னீரே என் வாழ்க்கை. சுத்தம் எனது உபரிச் சுக்கு. என்னுடைய கைது இரண்டு தடவை குளிக்கா மல் இருந்தால்கூட எனக்கு அருவைகுப்பாக இருக்கும்.

என் வேலையோ எப்போதுமே தன்னீருக்குள்.

குடும்ப நினைவு

நான் தனிமையில் விடப்பட்டேன். தலைக்கு கீழ் வைத்திருந்த பைக்குள்ளிருந்து உறைகாப் புநி காற்றிடில் பாவியது. குபுக்கென்று எனக்குள் வீட்டு நினைவு மீறிப்பது.

“அம்மா, வைசூலு, அவனுடைய வயிற்றில் வளரும் என் செல்ல மகன் (மகன்) எல்லோரும் நினைவில் வந்தார்கள். நான் இங்கே இப்படி அகப்பட்டுக்கொண்டா வியரம் தெரியாமல் அவர்கள் பெருங்கு பிழித்திலிருப்பார்கள். அதை நினைத்துபோது என் கண்களில் நீர்கோர்த்தது, முச்சுகைத்தது.”

அவர்களிடம் எப்படி வியரம் தெரிவிப்பது? நான் வந்து சேர்ந்து விட்டேன். இங்கே சுகமாக இருக்கிறேன் என்றாவது.

அப்போது ஹக்கீம் என் நினைவில் வந்தான். பாவம், அவனுக்கு எப்படிப்பட்ட வேலைகளோ? இன்றைக்கு அவனை வெளியே எங்கு மே பார்க்க முடியவில்லை.

எந்தனையோ கணவுகளுடன் வியான ஏறினாலே இந்த இவை பிராய்த்திலையே இப்படிப்பட்ட கொடுமைகளை அவன் எப்பட்டதாங்குவான்.

மஹவிடம் பேசுதல்

“குஞ்ஞக்கா என்னை அந்த அறையிலிருந்து வேறொரு அறைக்கு கூடிக் கொண்டுபோனார். அங்கே ஒரு டெலிபோன் இருந்தது.

குஞ்ஞக்கா என்னை அதற்கு முன்னால் கொண்டுபோய் இருத்தினார்.”

ம.... ஊருக்க கவ்விடாண்டாமா? உம்மாவின் குரலையும், மீனியின் குரலையும் கேட்காண்டாமா?

நான் உடைந்து அழுதென்.

என்னுடைய வீட்டில் டெலிபோன் இல்லை. நான் பக்கத்துவிட்டு டெலிபோன் நம்பிரை குஞ்ஞக்காபிடம் சொன்னேன்.

அத்தனை நாள்களில் ஒருமுறைக்கூட கவ்விடாத அந்த டெலிபோன் நம்பர் எப்படி என் நினைவில் இருந்தது என்பது இன்று வரை எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது.

குஞ்ஞக்கா நீண்ட நேரம் அந்த போன்று மல்லுக்கும்னார். கலன் க்ஷங் கிடைக்கவில்லை. கடைசியாக ஒரு முயற்சியில் மறுமுனை யில் வெல்லடித்தது. நான் யார் என்பதை அந்த வீட்டுக்காரர்களிடப் பொல்லி புரிய வைய்தற்குள் நான் பாத பாடு பாட்டுவிட்டேன்.

நான் யார் என்று புரிந்தபோது அந்தப் பக்கம் ஒரு நிமிடம் சத்தலை இல்லை. கனத்தும் மௌனனம்.

இத்தனை காலமாக நீ எங்கிருந்தாய் நல்ஜி? அவர்கள் கேப்டார்கள். என்ன பதில் சொல்லவேன் நான்? என்னைப் பற்றி ஊரில் உலா வருவதற்கான வாய்ப்புள்ள கதைகளைப் பற்றி நான் நினைத்துப் பார்த்தேன்.

ஒரு பதினஞ்சு நிமிலைம் கழிச்சு கவ்விடு நான் உன் பாஞ்சாதியக் கவ்பிக் கொண்டு வாடுன். அந்த பதினஞ்சு நிமிடத்திற்கு அதற்கு முன்னாலிருந்த மூன்றாரை வருந்துகளை விடவும் நினம் அதிகமிருந்ததாக இப்போது எனக்குத் தோன்றுகிறது.

காத்திருந்து .. கா...த..தீருந்து இறுதியில் குஞ்ஞக்கா மீண்டும் டெலிபோனை கூற்றுத் தொடர்கினார். பல்ல அடித்தது.

நான் ஹலோ என்று கைதுவுளின் ஓவென்ற அலறல் சத்தம் என் காதுகளில் வந்து மோதியது.

அதன்பின் டெலிபோன் எங்கள் அழுகைச் சத்தம் மட்டுமே. அவன் என்னிடம் எதுவும் கேட்கவில்லை.

என் மனதை அவன் புரிந்திருக்க வேண்டும். சற்று நேரத்திற்குப் பின் அவன் அழுகையை அடக்கக்கொண்டு சொன்னான்; நம்முடு நாலீல் இந்த வருவதற்கிலிருந்து நர்சாரிக்கு போகத் தொடர்கியிருக்கிறான். அவன் பார்க்காண்டாமா? எப்போ வாயீப? மச்சான். மின்ன ஒரு விஷயம், உம்மா போய்ச் சேர்ந்துப்பாக. போன வருஷம். உங்களைப் பற்றி ஒரு தகவல்க்கூடத் தெரியாம வந்துகூடுங்க.

அதுபாரின்படி எதையும் கேட்கும் சக்தி எனக்கில்லை.

நான் போனை கீழே வைத்தேன்.

என் வெங்கு அடைத்து. கைகளால் முகத்தை மூடுக்கொண்டு வாய் விட்டு அழுதேன். ஏ நல்ஜி! என்ன இது? நீ பாத கவ்டமா? எல்லாவுற்றையும் தானால் வழ்த்துவன் தானேன் நீ? உனக்குத் தெரியாததா. எல்லாம் அந்த கடவுள் தருவதுதான்னு நினச்சுக்கொ.

நம்பிக்கை

நான் அந்த ஆடுகூட்குடியின் உடம்பிலும் முகத்திலும் பார்ந்திருந்த மாசியை கைகளால் வழித்து துடுத்தேன். ஆனால் தாப் ஆடுபோ என்னை விடவும் புத்திசாலியாக இருந்தது. அது ஒரு சில நிமிடங்களுக்குள் அந்த குடியினின் உடல் முழுவதையும் தன் நாக்கால் நக்கீ சுத்தப்படுத்திவிட்டது. இந்த அடுகள் தான் எத்தனை வேகமாக வளர்கின்றன. ஒரு நிமிடம்கூட கழித்திருக்காது.

“அதுவாரு ஆன் ஆடு. அந்த கணத்தில் அதுவரை என்னைச் சுற்றியிருந்த மன இறுக்கங்களைல்லாம் அதை உடைத்துப் பொல்ல வருவதற்கு மன்னால் வழிப்பது. அதன் வேகத்தை வார்த்தான் தொக்கி கொடுத்து விட்டது. அதன் வேகத்தை வார்த்தான் வேகமாக வளர்கின்றது.”

என்னுடைய கைது கர்ப்பினி. அவன் எந்த நிமிடமும் பிரசவிக்கலாம் என்ற நிலையில்தான் ஊரிலிருந்து நான் புறப்பட்டு வந்தேன். அதுவரை எனக்குத் தொடர்க்கிறன. அதுவரை என்னை வெகுமாக வளர்கின்றது.

எனது கைது என் மனைவி பிரசவித்திருக்கிறான். அதுவரை விரும்பியாடுபோய் ஒரு ஆண் மகனை.

அந்த நம்பிக்கையில் நான் அப்போதுதான் பிறந்திருந்த அந்த ஆட்டுக்குடியினிலையே இருப்பது.

நாலீல்.

என் மகனுக்காக நான் பாதுகாத்து வைத்திருந்த பொயர்.

ஒரு சில நாள்களுக்குள்ளாகவே அந்த சின்னஞ்சிறு செழுகள் வளர்ந்து பெரிதாகி, பூத்து, காப்பத்து, எதிர்காலத்துக்காக தன் உபிரை பூரியின் கர்ப்பம்ஸைபில் ஒளிந்து வைப்பதை நோடியாகப் பார்த்தபோது, எனக்கு அவற்றின் மீது மிகுந்த வாஞ்சை தோன்றியது.

நான் அவற்றுடன் பேசினேன். அவற்றின் துயரக் கதைகளைக் கேட்டேன். என்னுடைய துயரங்களை அவற்றிப் பசிந்து கொண்டேன்.

அச்சின்னஞ்சிறு செழுகள் எனக்கு வாழ்க்கையின் நம்பிக்கை பாடங்களைக் கூற்றுத் தந்தன்.

அவை மிக ரகசியமாக என் காதில் கீச்கிக்கத்தன்.

நைப் பீந்த பாலைவானத்தில் வளர்ப்பு மகனே, எங்களைப் போல நீயும் உன் உபிரை கையில் பிழித்துக்கொண்டு இந்த பாலைவனத்துடன் போராடு, தீக்காற்றும், வெயில் நாளங்களும் உன்னைக் கடந்து ஓயகும்.

அவற்றிடம் நீ தோற்றுவிடாதே; போராட சோந்துவிடாதே. அவை உனது உபிரையே விலையாகக் கேட்கும் விட்டுக்கொடுத்து விடத்தே. இந்தவனைப் போல் தியானத்தில் ஆழ்ந்துவிடு. முட்டாளைப் போல் நடி, மறுபாடும் நீ வீறுகொண்டு எழுவே மாட்டான் என நம்பவே. கருகளை நிறைந்த அல்லாஹ் வை மட்டும் ரகசியமாகக் கல்பிடு. அவன் உன்னுடைய துயரத்தை அறிவான். அவனுக்கு உனது பரிதாபக் குரல் நிச்சயம் கேட்கும்.

இறை நம்பிக்கை

கருணாமாயனான் அல்லாஹே! நீர் ஏத்தகனைபோ மனிதர்களின் வாழ்க்கையில் அந்தங்கள் நிகழ்த்தியிருக்கிறார்கள். தெருவில் பிச்சையெடுக்கும் ஒருவன் வாட்டரி விழுந்து ஒரு நாளிலேயே பணக்காரனாகி விடுகிறான். தீரா நோயால் அவஸ்தைப்படிவன் ஒரு புல்காலையில் குணமடைந்து வாழ்க்கையைத் திரும்பிப் பார்க்கிறான்.

“பஸ்ஸாக்கடியில் விழுந்தவன் அரைந்து குழுகி விட்டான் என்று நினைத்து கொண்டிருக்கும்போது, ஒரு கீழ்க்கூட விழுமால் வெளியே வருகிறான். விமானம் நெறுங்கி நூற்றுக்கணக்கானவர்கள் மரணமடை அதில் ஒருவன் மட்டும் தப்பிப் பிழையுகிறான். கப்பல் விபத்தில் அக்டாப்டவன் பல வருடங்களுக்குப் பிறகு கரைக்குத் திரும்பி வருகிறான். புகம் இழுந்துகொடுக்கிடையே சிக்கிக்கொண்ட ஒரு வன் ஒரு மாதத்துக்குமின் உயிரோடு எழுந்து வருகிறான்.”

இவையெல்லாம் சாதாரண மனிதனின் அறிவுக்கு அப்பாற்பட விஷயங்கள். அப்படியாரு அந்தத்தை என் வாழ்க்கையில் நீ உருவாக்கித் தரமாட்டாயா?

நீ சுற்று மனம் கணிந்தால் போதும், புல வண்டிக்காரன் தன்னுடைய வண்டியை எனக்காக நிறுத்துவான். தன்னீர் வண்டிக்காரன் என்னை இங்கிருந்து கடத்திப்போய் பாதுகாப்பான ஏதோவொரு இடத்தில் கொண்டு சேர்யான்.

ஏன்.... அப்பாவே மனம் திருந்தி என்னைத் திரும்பிக் கொண்டு விடுவான்!

தேவை உனதருள்..... அருள் மட்டுமே!

எதிர்காண்ட சவால்கள்

அறிமுகமில்லைது அந்த மனிதரிடியிருந்துதான் நான் முதல் முதலாக அந்த அராஇச் சொல்லைக்கேட்டின் - அப்பா.

“அப்பா! அப்பாவு! என் மனதுக்குள் அந்த சொல்லை நான் பல துடைவை சொல்லிப் பார்த்தேன். கேட்பதற்கே மிக இரிமையாக இருக்கிறதே? யார் அந்த அப்பா? அவர் எப்படி இருப்பார்? என்ன செய்கிறார்? எப்படியிருந்தாலும் அந்த அப்பா வந்தால்தான் எங்களால் போக முடியும்.”

ஐயா அப்பா! நீங்கள் எங்கேயிருக்கிறார்கள் வேகமாக வாருங்கள் எத்தனை நேரமாகத்தான் நாங்கள் இங்கேயே காத்துக் கொண்டிருப்பது, வாருங்கள். இந்த ஒருட்டிலிருந்து எங்களை வெளியே கூடி க்கொண்டு போக்கள். இரண்டு மனி நேரத்துக்கும் மேலாகியிருக்க வேண்டும். கையில் கிடந்த ஒரே வாட்சையும் கழுற்றி சகியிடப்

கொடுத்துவிட்டு வந்திருந்ததால் நேரம் என்று என்று சரியாகத் தெரியவில்லை. விமான நிலையத்தை ஒரு கூற்று கூறிய மனி பார்க்கலாம் என்றால் அதற்கும் கையிடப் போல்.

நாங்கள் ஒரு பக்கம் ஓயக். அப்பா இந்தப் பக்கம் வந்துவிட்டால் என்ன செய்வது? விமான நிலையத்துக்கு வெளியே நகரம் இரவுக் குள் பிரகாரிக்கத் தொடர்ச்சியாது. எங்களுக்குள் மெல்லிய நடுக்கம் யாவ ஆரம்பித்தது. வண்டியை அங்கேயே நிறுத்தி விட்டு ஒர் அராஇ அதிரிருந்து வெளியே குதித்தான். ஏனோ தெரியவில்லை அவனைப் பார்த்ததும் நாங்கள் காத்துக்கொண்டிருந்த அப்பா இவர்தான் என்று என் உள்ளுணர்வு சொன்னாது. அப்புல்லா என் பக்கமாக கை நீட்டிக் கேட்டான் அவன். இல்லையென்று நான் தலையாட்டிலேன்.

எங்களைப் போலவே தனியாக நிற்பவர்களிடமிருந்து வலுக்கட்டாய மாக பாஸ்போர்ட்டை வாங்கி பிரேசாதித்தவன் கடைசியாக மீண்டும் எங்களிடமே வந்தான். வந்தவன் என் கையிலிருந்த பாஸ்போர்ட்டை பறித்துப் பார்த்தான் மின்பு, ஹக்கீமின் பாஸ்போர்ட்டையும் பறித்து க்கொண்டு எதுவுமே பேசாமல் வேகமாக நடக்கத் தொடர்க்கினான்.

நான் கண்ட கல்லீப்

நான் கணவில் பார்த்திருந்ததைவிடவும் அதி அற்புதமான மாயா புரியாக இருந்தது என்னுடைய கல்லீப்.

“அன்றைய அராஇ உலகம் இப்போதைப்போல டி.வி.பிரிலோ சினிமா விலோ அத்தனையான்றும் பிரபலமாகக் காட்சிப்படுத்தப்பட்டிருக்க வில்லை. இதற்கு முன்னால் கல்லீப்கு வந்து போனவர்கள் சொன்ன கதைகளைக் கேட்டுத்தான் அந்த உலகத்தைப் பற்றி எனக்குள்ளேயே ஒரு கற்பனை வடிவத்தை உருவாக்கி வைத்திருந்தேன். ஆனால் நான் நேரில் கண்ட ரியாதோ எனது கற்பனையைப் தாண்டி மிகக் கவுச்சியாக இருந்தது அங்கே நான் பார்த்த ஒவ்வொரு காட்சியுமே எனக்கு புதுமையாகத் தெரிந்தது.”

பய்பாய் எனக்கு ஒருவித எதிர்பார்ப்பித்துதென்றால், ரியாத் எனக்கு அறிவுதழித்தது. ஆனாலும் என்னால் இந்த அற்புத உலகத்தை நீண்ட நேரம் ஆகை தீர் பார்த்துக்கொண்டிருக்க முடியவில்லை.

அவை நிலை

“என் நன்யாக்களின் துயரத்தைக் குறைத்து மதிப்பிட நான் விரும்ப வில்லை. ஒவ்வொருவருக்குமே அவரவர் கடந்துவந்த பாதை மிகக் கழினானதுதான். வாழ்க்கையில் அவர்கள் இழுந்தவற்றை வேறுவராலுமே ஈடு செய்ய முடியாது.”

வேறு சிலருடைய துயரக் கதைகளைக்கேட்ட போது என்னுடைய கஷ்டங்கள் மிக அற்புதமானவையாக எனக்குத் தோன்றியது. எனக்கு என்னுடைய சொந்த துயரத்திலிருந்து வெளியேற பெரிதும் உதவி யாக இருந்தன.

இப்படியாரு கதையை உங்களிடம் எடுத்துச் சொல்லும் அளவுக்கு வாழ்க்கை மீது எனக்கு மிழப்பு ஏற்பாடு என்னைத் தூண்டியை ஜெயிலில் நான் கேட்ட அந்த கதைகள் தான் என்று நான் மனப்புர மொக நம்புகிறேன். இல்லையென்றால் எனது துயரத்திலிருந்து வெளியேற பெரிதும் உதவி யாக இருந்தன.

இப்படியாரு கதையை உங்களிடம் எடுத்துச் சொல்லும் அளவுக்கு வாழ்க்கை மீது எனக்கு மிழப்பு ஏற்பாடு என்னைத் தூண்டியை ஜெயிலில் நான் கேட்ட அந்த கதைகள் தான் என்று நான் மனப்புர மொக நம்புகிறேன். இல்லையென்றால் எனது துயரத்திலிருந்து வெளியேற பெரிதும் உதவி யாக நம்புகிறேன்.

எப்படியார் துயரத்திலிருந்தும் கதையேறுவதற்கான ஒரே வழி நம் மை விடவும் அதை துயரம் அனுபவித்தவர்களின் கதையைக் கேட்டுத்தான்.

மனிதனேயம்

“நான் இப்போதுதான் முதன் முதலாக கல்லீபுக்கு வந்துகிறேன் என்று சூல்வா அவர்களுக்கு தெரியாது. நீ சாப்பிட்டாயா? உனக்கு தாக மாக இருக்கிறதா? பசிக்கு ஏதாவது வெள்ளுமா? என்று எங்கே போய் தம்குவது? என்னுடைய சக பணியாளர்கள் எவ்வறியுமே அறிமு

கம் செய்து கவுக்கவில்லை இதுவா நான் அரியிக் கதைகளில் கோட்டுருந்த விருந்தோம்பல்.”

என்னுடைய அர்பாட்களே நீங்கள் ஏன் இப்படி பாராலும்கொக் இருக்கிறார்கள். ஜூயா எஜானர்கள் என்னை டமாந்தி விடாதீர்கள். நீங்கள் தான் என்னுடைய வாழ்க்கை. நீங்கள் தான் எனது கனவு. நீங்களே எனது என்காலம்.

நான் ஒற்றைக் கையில் மஸராகவை நோக்கிப் போனேன். மதியத்தோடு கையில் வலி சுற்றே குறைந்திருப்பதைப்போலத் தோன்றியது. ராத்திரியடின் வலி பூரணமாகக் குறைந்துபோனது. இரண்டு நாள்களுக்குள் கையிலும், நஞ்சிலும் போட்டுருந்த நீங்வற்றிவிட்டது. ஒரு வாரத்துக்குப் பின் கைகட்டுக்கைள் அவரிழ்து தடுத்தேன்.

இத்தனை நாள்களை நான் ஒற்றைக் கையடுனேயே எல்லா வேலைகளையும் பார்த்திருக்கிறேன். அப்போதும் எல்லா கூட ஆடுகள் என்னை காலால் உதைக்கவில்லை. கோாத்துடன் மூட்டில்லை. பால் பாத்திரத்தை தடிமிலில்லை என்பதை நினைத்து நான் ஆச்சரியப்பட்டேன். இப்படி ஆடுகளிடமும் மறிதநேயம் இருப்பதை உணர்முடிகிறது.

ஏ எல்லா, நீ என் இரண்டு தோழர்களையும் பாலைவனத்தில் கைவத்தை பறித்துக் கொண்டாள். ஹக்கீமை நீர் வற்றி வரண்டு போகச் செய்தாப். இப்ராஹிமை காற்றோடு கற்றாக கரைத்துக் கொண்டு போய்விட்டாப். இப்போது என்னை இங்கே கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறைய். இனியும் இந்த பாவத்திடம் என்ன வேண்டும் உனக்கு சொல். அந்தக் கேள்வி விடை தெரியாமல் எனக்குள்ளேயே உறைந்து போனது.

நிமிடங்கள் நடுப்பகலுக்குள் ஓடிக்கொண்டிருந்தது. அவ்வப்போது சில வண்டுகள் மட்டுமே என்னைக் கடந்து போய்க் கொண்டிருந்தன.

அப்போது தொலைவில் ஒரு சொகுக்க கார் சீறிப் பாய்ந்து வருவதைப் பார்த்தேன். அதற்கு கை காட்டுவதால் ஒரு பிரயோஜனமும் இல்லை. வாரிக்காரர்கள் தலையை வெளியே நீட்டி ஒரு பரிதாப பார்க்க வயை எனப்பீரு வீசிவிட்டு போகும்போது இந்தச் சொகுக்காரரா எனக்காக நீற்கப்போகிறது?

ஆனாலும் ஏதோவாறு உள்ளுணர்வு நான் அந்தக் காரைப் பார்த்து அனிச்சையாப் பக காட்டினேன். ஆதுவும் என்னைக் கூபந்து போனது. ஆனால் ஆது என்ன? என் கண்ணையே என்னால் நம்ப முடியவில்லை. என்னைக் கூந்து போன கார் சுற்று தொலைவில் பிழேக் அடித்து நிற்கிறது. நான் கை காட்டியதைப் பார்த்துதான் அது நின்றதா? இல்லை வேறு ஏதாவது காரணமா?

ஒரு நிமிடம் திகைத்து நின்ற நான், பின் அந்தக் காரை நோக்க வேகமாக ஓடினேன். வண்டுக்குள் நாகரிகமாக உடையன்றத் தீரு அழிசு அராவி. கண்ணாடியை இறக்கிக் கொண்டு அவர் என்னை ம் ஏதுவோ கேட்பார். என்ன பதில் சொல்வது? எனக்கு ஏதுவும் புரிய வில்லை. இல்லையில்லை... சொல்வதற்கு என்னிடம் ஏதுவுமேயில்லை.

கருணை நிறைந்த அராயியே, சேந்றிலிருந்து எத்தனை வண்டுகள் என்னைக் கடந்து கூயியிருக்கின்றன. அவற்றில் ஒன்றுக்கூட எனக்காக பிழேக் போயில்லை. என் பக்கத்தில் நிறுத்தி நீ யார்? உனக்கு என்ன வேண்டும்? நீல எங்கிருந்து வருகிறாய்? என்று ஆறுதலாக ஒரு கேள்விக்கூட கேட்கவில்லை. என்னைப் பார்த்ததும் உங்களுக்கு மட்டும் பிழேக்கில் கால் அழுத்த ஏன் தோன்றியது? அது நான் செய்த புண்ணியம்தான் போதும்... எனக்கிது போதும்.

நான் கண்ணீர் விட்டு அழுதேன்.

எனக்கா கார் கதைவை திறந்து விட்டவர். வலுக்கட்டாயமாக என்னை பின் சீட்டில் ஏற வைத்தார். கார் ஒரு சீறுவூட்டுப் பாயத்தொடங்கியது. அந்தச் சொகுக்க காரின் வழுவழுப்பான சீட்டில் அழுக்கவைத்து என் உட்மை சாப்க்கடவே எனக்கு கூச்சமாக இருந்தது. அதனால் நான் அந்த சீட்டின் விளிபில் ஒட்டியும் ஒட்டாமலுமாக உட்கார்ந்திருந்தேன்.

வண்ட கொஞ்ச தூரம்தான் போயிருக்கும். அப்போது காரின் ட.ஸி.யை ஆலீப் செய்த அராவி, கார் கண்ணைக்களை மெதுவாக கீழிழக்கினிட்டார். என் உடம்பிலிருந்து கிளம்பிய வீச்சுமே ஆகற்க காரணம் என்று எனக்குப் புரிந்தது. அவர் நினைத்திருந்தால் அப்போதே என்களை காரிலிருந்து இறக்கினிட்டிருக்கலாம். ஆனால் அவரி பரிந்து ஒரு அலெசியப் பார்வையைக்கவை நான் பார்க்கவில்லை. அந்த மகானியிம் நான் கொஞ்சம் தண்ணீர் கிடைக்குமா என்று கோட்டேன். அவர் ஒரு தண்ணீர் நிரமியை பாட்டிலை என்னிடம் நீட்டினார். அதை நான் ஒரே மூச்சில் குடித்துத் தீர்த்தேன். இன்னையும் வேண்டுமா? அவர் பரிவுப் பின்னாலும் கோட்டார். நான் ஆமாம் என்று தலையைச் சொத்தேன். மீண்டும் ஒரு பாட்டில் தண்ணீர். நான் அதையும் மடக் மட்க்கென்று குடித்துத் தீர்த்தேன் என்றாலும் என் தாகம் அபங்கவி ஸ்ஸை.

ஆனால் மீண்டும் ஒரு தடவை அவரிடம் தண்ணீர் கேட்க எனக்கு தயக்கமாக இருந்தது. நான் சீட்டில் மெதுவாக முதலை சாப்த்தேன். காரின் வேகத்துடன் என் கணவும் சேர்ந்து கொள்ள வெகு விரைவிலையே நான் உறங்கிப் போனேன். அதனால்தான் அந்தப் பயணம் எத்தனை நீண்டது என்று என்னால் அனுமானிக்க வே முடியவில்லை.

இருன் கவிந்து கொண்டிருந்தபோது கார் ஒரு நகரத்துக்குள் நுழை நந்தது. அதன் பிழேக் குலுக்கலில் திடுக்கிட்டு கண் விழித்த நான் சுற்றும் முற்றும் திகையிடன் பார்த்தேன். பொரிய பொரிய கட்டுங்கள் எங்கே பார்த்தாலும் ஆக்கர். அராவி திருமிய என்னைப் பார்த்தார். இறங்கிக் கொள் என்பதற்கான அடையாளம் அது என்று எனக்குப் புரிந்தது. அத்தனை நேரமாக என்னை சுகித்துக்கொண்ட அந்த மகானுக்கு நான் பெய்த நன்றி சொல்வேன்? அந்த பரந்த மனத்திற் கு பரிசாக ஒரு துளி கண்ணீரையே என்னால் கொடுக்க முடிந்தது. நான் ஒரு வாரத்தைக்கூட பேசவில்லை. காரணமேயில்லாமல் நான் கேள்விக் கெளி அழுதேன். பணக்காரனின் வண்டுமிலும் சில வேளைகளில் அல்லா பயணம் செய்வார் என்று எனக்கு அப்போது தான் புரிந்தது. அவர் மிக்க மனிதனையத்துடன் நடந்துக்கொண்டது மிகுவும் பெருமைப்பாக்கவேடியது.

தெய்வ நம்பிக்கை

அல்ல தொழுகைக்கான பாங்கு மழுங்குத் தொங்கியது. படுத்தருந்திருந்தவர்களைல் சோம்பலுடன் எழுந்தாக்கள். அவர்களுடன் நாங்களும் சேர்ந்து கொண்டிடாம். அந்த பிளக்கிற்குள்ளேயே ஒரு தனி மூல தொழுகைக்காக ஒடுக்கப்பட்டிருந்தது. அங்கு முன்தியாத்த சுவ்வுத்தைப்பட அந்தக்கூக்கு நான் பெய்த நன்றி சொல்வேன்? அந்த பரந்த மனத்திற் கு பரிசாக ஒரு துளி கண்ணீரையே என்னால் கொடுக்க முடிந்தது. நான் ஒரு வாரத்தைக்கூட பேசவில்லை. காரணமேயில்லாமல் நான் கேள்விக் கெளி அழுதேன். பணக்காரனின் வண்டுமிலும் சில வேளைகளில் அல்லா பயணம் செய்வார் என்று எனக்கு அப்போது தான் புரிந்தது. அவர் மிக்க மனிதனையத்துடன் நடந்துக்கொண்டது மிகுவும் பெருமைப்பாக்கவேடியது.

அந்த பிரயாத்தையால் கூடந்து போன நான்களில் நான் அனுபவித்த எல்லை துயரங்களும் ஒரு நதி போல் என்னையிட்டு விலகிச் செல்வதாக நான் உணர்ந்தேன். அந்த நெருக்கடிகளிலிருந்தெல்லா மா என்னைக் காட்டத் தகுது அராவனையை நோக்கி மன்றுபிட்டோம். பிளியில்லை ஹரிர் ரஹ்மான் ஸிர் ரஹ்மீ.

அந்த பிரயாத்தையால் கூடந்து போன நான்களில் நான் அனுபவித்த எல்லை துயரங்களும் ஒரு நதி போல் என்னையிட்டு விலகிச் செல்வதாக நான் உணர்ந்தேன். அந்த நெருக்கடிகளிலிருந்தெல்லா மா என்னைக் காட்டத் தகுது அராவனையைத் தகுதை நிறைந்த அல்லாஹ் விள்ள அன்பை நீண்டது நான் கதறி அழுதேன்.

காலையில் கூரியன் உத்ததான். சுதந்திரமான புத்தம் புதிய கூரியன். புது வாயுக்கைக்குள் உதித்து வந்த செங்கதீர். இப்ராஹிம் கவ்பிடும் சத்தும் கேட்டுத்தான் நான் கண் விழித்தேன். அந்த அளவுக்கு நாங்களிருவரும் உறக்கம் என்றும் நீச் சுப்புக்குள் சீக்கிப்போவி ருந்தோம்.

ஒரு நிமிடம் நான் மஸராவில் இருப்பதாக நினைத்துவிட்டேன். சுவ்பிடுவது அப்பாதுங் என்று நினைத்து தீடுக்கிட்டேன். ஆனால் கண்ணைத் திறந்தபோது... என் முன்னால் மஸரா இல்லை.

நான் கண்ணீர் விட்டு அழுதேன். நான் அவசர அவசரமாக ஹக்கீமை தட்டியெழுப்பினேன். ஹக்கீம்.. இங்கே பார்த்தாயா... நாம இப்போ எங்கே வந்திருக்கோம் என்று நாகத்தின் நாட்களைல்லாம் முழந்து போய்விட்டேன். இனி வேதுனை களில்லை. இனி என்றென்றைக்கும் நாம் சுதந்திர மனிதர்கள்.

நாங்கள் அந்த வண்டியாகத்தையும் தொடருவதென்று தீர்மானித்து தாம். அது நிச்சயமாக எங்களை வாழ்க்கையின் மறுமுனைக்கு கொண்டுகிறப்பி சேர்த்துவிடும் என்று நாங்கள் உறுதியாக நம்பினோம். இது விடுதலைக்கான வழிகாட்டிதான், சந்தேகமேயில்லை!

இதுவே எங்களுடைய நம்பிக்கை.

கற்பனை உலகம்

எந்தனை கனவுகள்...! ஏசி கார், ஏசி அஹை, நுரை மெத்தை அதற்கு பக்கத்தில் டிரிடி... இப்போதைய என் நிலைமையில் சிரிப்ப தைத் தவிர வேறொன்று செய்வது?

வேறேற்ற கல்லீர் மக்களையாளிக்கும் தனது வாழ்க்கையில், கனவுக்கும் வாழ்க்கைக்கும் இடையில் மிகவும் இடைவெளி உண்டன் ஹம்பி அந்தனை சீக்கிரம் புரிந்திருக்காது. அப்படியாக கல்லீபில் எனது முதலிருவு பரிகாசும், பரிதாபமும் நிறைந்ததாக முழுந்தது. ஒரே ஞோத்தில் பூற்றுக்கணக்கான ஆடுகள் துள்ளிக் கொண்டு கணன்த்தடியும் அங்குமிங்குமாக ஒடும் சத்ததைக் கேட்டு நான் கணவிழித் தோது விழிந்திருந்தது. நல்ல வெளிச்சம் ஆணாலும் வெயில் ஏறியிருக்கவில்லை.

நான் மணவலிருந்து மெதுவாக எழுதுதேன். உடம்பு மழுவழும் ஒரே வளி. பாலைவனங்கு குளிர் தாங்காமல், ராத்திரி என்னவையுமிருப்பால். எப்போதோ நான் பைதைத் திறந்து ஒரு போர்வை எடுத்து போர்த்திருப்பிருக்கிறேன். அது மண்ணில் சூருண்டு கீட்கிறது. கட்டிலில் ராத்திரி பார்த்த பயங்கரனை காணவில்லை. அது என்னுடைய இருவு ஞோக் கனவுதானோ என்னசொ? இவ்வாறு கற்பனை உலகத்தில் வாழ்வதேன்.

சௌக்கு கழுதம் எழுதுதல்

நான் எழுதும் முதல் கழுதம் இது. எப்படியெழுதுவேண்டும் என ஒன்றும் புரியவில்லை. ஆணாலும் மனத்திற்குள் ஒளிந்திருந்த விஷயாங்கள் ஒவ்வொன்றாக வெளியே வந்து விழுந்தன்.

எனக்கு மிகவும் பிரியப்பட்ட சைலு.

நான் இங்கு நல்ல சுகமாக வந்துசேர்ந்தேன். ஆணால் வேலை நெருக்கடியால் என்னால் ஒரு கழுதம்க்கூட எழுத முடியவில்லை. நீ அங்கே கவலைப்பாடுதே. உன்னுடைய ஆசை மச்சான் இங்கே நல்ல சுகமாக இருக்கிறேன். பாலும், கம்பளியும் தயாரிக்கும் ஒரு பெரிய கம்பளியில்தான் எனக்கு வேலை நல்ல கொரவாமான பதிரி.

“நாம் எதுவுமே செய்ய வேண்டாம் எல்லாம் மினின்கள்தான். நான் தான் கூப்பவைசர். என்னுடைய அப்பாக்கு என்கிமல் மிகுந்த மரியாதை. என்னுடைய வேலை அவருக்கு மிகுந்திருக்கிறது இடையிடையே அவர் எனக்கு நல்ல வெகுமதிகள் தருகிறார். பல ஏக்கர் விஸ் தீர்ணமுன்றா ஒரு இடத்தில்தான் என்னுடைய தங்கும் அறை இருக்கிறது.” என்னுடைய கட்டிலில் இருந்து பார்த்தால் வெகு தொலைவி லுள்ளவற்றைக்கூட பார்க்கலாம். அந்த அளவுக்கு வசதியான இடம் இது.

சாபாட்டைப் பற்றி சொல்லலே வேண்டாம். இதுவரை நான் சாபாட்டே பார்க்காத விதவிதமான புதர்த்தங்களை அப்பா எனக்கு வாங்கித் தருகிறார். இப்போதுகூட குழஸ்ம், சிக்கன் கறியும். மட்டன் மசாலாவும் சாபாட்டுவிட்டு, ஒரு ப்ளாட் கூட்டுப் பாலும் குடித்துவிட்டு நான் ஜிந்தக் கழுதம் எழுத உட்கார்ந்தேன்.

இத்தனை நாங்களில் நான் சுற்றே குண்டாகி விட்டது போல் தோன் ருகிறது, இப்போகால் ஓய்வு வேலை. கெஞ்ச நேரம் கழித்து வேலைக்குப் போனால் போதும். அதுவரையிலும் நல்ல ஆண்டுமான காற்றை அனுபவித்துக் கொண்டிருக்கலாம்.

நம்முடைய ஊர்க்காரர்கள் சிலரும் இங்கே என்னுடன் வேலை பார்க்கிறார்கள். ராவத்தர், ராகவன், விஜுபன், போக்கர் என்று சிலர். நான் அவர்களுடன் அதிகமாக பேசவது கிடையாது அப்பாக்கு அது பிடிக்காது.

அப்பாக்கு அழகான ஒரு மகள் இருக்கிறாள். சாயங்கால நேரங்களில் நான் அவளுடன் நடக்கப்போவேன். நான்தான் அவனுடன்

போகவேண்டும் என்று பிடிவாதம் பிடியாள். அவள் பெயர் மேரி கைமூன்.

வேறு விசேஷங்கள் எதுவும் இல்லை. அங்கே நீயும், உம்மாவும் சுகமாக இருப்பிரிகள் என்று நினைக்கிறேன். நேரம் கிடைக்கும்போது எழுதுகிறேன்.

இப்படிக்கு,

உன் ஆசை மச்சான் நஜீப்.

பேய்வரை மூடி விட்டு, நான் கண்ணீர் விட்டு அழுதேன்.

அந்தக் கழுதமல்ல, அந்த அழுகைதான் உண்மையானது.

அது எவருகிழமைத்துப் பார்க்காத ஒரு உண்மை

நஜீப் தன் கவலைகளை வெளிக்காட்டிக் கொள்ளலாம் மனத்திற்கு வைத்துக் கொண்டும் தன் வேதனைகளை மறைத்துக்கொண்டு தன் மனைவிக்கு கழுதம் எழுதுகிறான்.

ஹக்கீம் நிலைவு

தீவரன்று எனக்குள் அந்த நினைப்பு வந்தது. என்னுடைய ஹக்கீமை ஒரு தடவை போய்பார்த்தால்தான் என்ன? அங்கிருவு வண்டியிலிருந்து இறங்கிப்போனவன்தான். அதன்மீன் இன்றுவரை அவனைப் பார்க்கவில்லை. ஒரு பரிதாப ஜீவன் அவன்.

அந்தக் கொட்டும் மதையிரிவில் நான் ஹக்கீமின் மஸ்ராவை நோக்கி நடந்தேன். இரும்பந் தாய்பாள் போட்டிருந்த அந்த பெரிய கேட்டி னான் சந்தேகத்துான் தட்டினேன். பயம் ஒரு பக்கம் என்றாலும் நான் உரத்த குரவை கவ்பிட்டேன்.

“ஹக்கீம்... ஹக்கீம்... நான் கவ்பிடுவது உனக்கு கேட்கிறதா...?

இது நான்தான்.... நஜீப் உன்னோடு கல்லீபுக்கு வந்த நஜீப்... நீ எங்கிருக்கிறான்?”

நெடுஞ்சாரமாக கேட்டட குலுக்கீக் கவ்பிட்டுப் பார்த்தேன். ஒரு பதிலும் இல்லை. நிராகசயோடு நான் தீரும்பி நடக்க ஆரம்பித்தபோது கம்பி வேலிக்கு அருகே ஏதோ நிமுனாப்பம் தெரிந்தது.

“ஹக்கீம்... இது நீதானா? நான் நஜீப்.”

நான் அலறினேன். மதையின் இரைச்சலில் என் அழைப்பு கேட்காமல் கோயில்பிட்டால் என்ன செய்வது. அந்த நிழல் மெதுவாக என் பக்கமாக நகர்ந்து வந்தது.

“ஹக்கீம்... இது நீதானா...? வாடா இங்கே வா... நான்தான் நஜீப்” அந்த உருவம் எனக்கு அருகில் வந்துவிட்டது. நான் கண்களை இடுக்கீக் கொண்டு அதைக் கவர்மையாக உற்றுப்பார்த்தேன். கறுத்து மூலின்து, ஜபாருடியுதிருந்த மற்றொரு பயங்கரன்.

இவன் எனது ஹக்கீம் இல்லை. அவன் ஜீயாபிருக்க மாட்டான். நல்ல துறுதுறுவென்றிருப்பான். ஆள் நல்ல சிகிப்பு, அழகன் அந்த பிராயத்துக்குத் தகுந்த தீராணியான உடல்வாகு பய்யாப் வைத்து நீ இனி இங்கேயே இருந்துவிடு. ஹிந்தி சினிமாவில் ஏதாவது சான்ஸ் கைத்ததாலும் சிக்கும் என்று அவனை நான் கண்ட செய்திருக்கிறேன்.

பிரியாத ஏதோவைகு மொழியைக் கேட்டதைப்போல் அந்த பயங்கரன் கேட்டுக்கூட மறுபக்கத்தில் எனக்கு நேராக வந்து மலங்க மலங்க விழித்தான்.

நான் எதிர்யார்க்காத ஒரு கண்டதையே அதுக்குத் தகுந்த தீராணியான உடல்வாகு பய்யாப் வைத்து நீ இனி இங்கேயே இருந்துவிடு. ஹிந்தி சினிமாவில் ஏதாவது சான்ஸ் கைத்ததாலும் சிக்கும் என்று அவனை நான் கண்ட செய்திருக்கிறேன்.

நான் பயந்தோனேன். அந்த அழுகைக்கிடையே எப்போதோ ‘என் னுடைய நஜீப்னோன்’ என்மூரா அவன்குரலும் கேட்டது.

அப்போதுதான் அது ஹக்கீம் என்று எனக்கு புரிந்தது. ஒரு போது மே கண்டுபிடிக்க முடியாதபடிக்கு மனித உடலின் வரைபடத்தை அப்படியே மாற்றி வரைக்க சந்தர்ப்பங்களால் முடியும் என்று எனக்கு புரிந்த கணம் இது.

முறை

புதின் ஆசிரியான பென்யாமின் சமுதாய முன்னேற்றத்தை தமது குறிக்கோளாகக் கொண்டவர். அவ்வகையில் ஆடு ஜீவிதம் என்ற புதினம் சமுதாய முன்னேற்றத்திற்கு பயன்பாட்க்கல்வியாதாக உள்ளது.

இகைஞர்களின் உழைப்பாலும், தன்னம்பிக்கை உள்ளத்தாலும் மற்றோக்கு சிந்தனையாலும் ஓர் இகைஞன் எவ்வாறு உயர்வடை கின்றான் என்பதை யையாகக் கொண்டு எழுதப்பட்டுள்ளது.

ஆடு ஜீவிதம் என்னும் புதினம் நஜீப்பை மையம்படுத்திய சமுதாயம் புதினம். ஒரு புதினத்தை ஆய்வு செய்யும்போது அதன் கதையினை ஆராய்வது இன்றியமையாத ஒன்றாகும். இவ்வாய்வின் முதல் இயலில் நாவலின் தோற்றுமூலம் வளர்ச்சி நாவல்கள் பற்றிய அறிஞர்கள் கருத்த சுருக்கமாக விளக்கப்பட்டுள்ளன. ஆடு ஜீவிதம் புதின த்தின் கதைச்சுருக்கம் இரண்டாவது இயலில் விரிவாக தரப்பட்டுள்ளது.

பாத்திரப்படைப்பு என்ற இயலில் அறிஞர்களின் கூற்று பாத்திரப்படைப்பின் இன்றியமையாகை, பாத்திரப்படைப்பு, படைபாளனும் பாத்திர த்தின் வளர்ச்சி, பாத்திர எண்ணிக்கை, பாத்திர முன்மாதிரி, பாத்திரப்பைய், பாத்திர அறிமுகம் பாத்திரங்களை பகுக்கும் முறை முதன்மை பாத்திரங்கள், துணைப் பாத்திரங்கள், சிறுபாத்திரங்கள் என்ற தலைப்புகளில் ஆராயப்பட்டுள்ளது.

புதின மாந்தர்கள் பலரும் பல்வேறு குணநலன்களின் வெளிப்படையாக அமைந்துள்ளதையும் பாத்திரப் படைப்பின் மூலமாக புதின ஆசிரியர் பல்வேறு அனுபவங்களை படைத்துக் காட்டியுள்ளதையும், பாத்திர வளர்ச்சிகளால் படைப்பாக்க உத்திகளையும் சிறப்புடன் அமைந்துள்ளதையும், வெளிப்படுத்தும் தன்மையிலும் இவ்வியல் ஆராய்ந்துள்ளது.

சமுதாயச் சிந்தனைகள் என்ற இயலில் சமுதாயம் குடும்பச்சுமை இகைஞர்களின் முன்னேற்றம், காதல், வெற்றி உழைப்பினால் உயர்வு, சிக்கல்கள், தன்னம்பிக்கை, ஆசிய தலைப்புகளில் ஆராயப்பட்டுள்ளது.

துணை நூற்யெழுஷால்

முதன்மை நூல்

பென்யாமின்.,ஆடு ஜீவிதம் (சமுக நாவல்), உபரிசை பதிப்பகம், சென்னை, மு.ப.2010.

துணை நூல்கள்

அகிளன்.,கதைக்கலை, பாரிப் புத்தகப் பண்ணை, சென்னை,1967.

இளம்பூரண் (உரை.ஆ.), தொல்காப்பியம்,கௌரா ஏஜன்ஸீஸ், திருச்சி.

கைலாசபதி. க., தமிழ் நாவல் லெக்சியம், குமரன் ப்ளிக் ஹவுஸ், சென்னை,மு.ப.1968.

ஞானசம்பந்தன். அ.ச., லெக்சிய கலை, கழக வெளியீடு, சென்னை - 17

ஞானமுர்த்தி.தா.ர., லெக்சியத் திறனாய்வியல், ஜங்தினைப் பதிப்பகம்,சென்னை,மு.ப. 1990.

தண்டாயதும்.இரா., சமுக நாவல்கள், விடும் பிரஸ், சென்னை. திருமலை.ம. தமிழ் மகலையை நாவல்கள் ஒப்பாய்வு,மதுரை காமராசர் பல்கலைக்கழகம், மதுரை.1987.